

With best compliments from:

CASIO®

Over 100 models of calculators
available priced Rs. 175/-
upwards with guarantee.

Agent:

TAI-PAN TRADING CO.

2/1, Second Floor,

96, Prince Street,

COLOMBO-11.

Tel: 546072

Telex: 22515 TAIPAN CE

இல் தீஸ்மீக் குறிக்குத்தன்

மஜலக்குயில்



— துமிழ் மன்றம் —

31வது வெளியீடு

With best compliments from:

அஸ் அஸுமத்
கவிதைகள்

மலைக்குயில்

BAIRAHAF FARMS

Proprietors:

M. I. M. NALEEM HAJIAR & Co. LTD.

407, GALLE ROAD.
COLOMBO-3.

Price 20/-



AL ASUMATH KAVITAIKAL

MALAIKKUYIL

By Al - Asumath
120, Lanka Matha Mawatha,
Mahabage, Ragama,
Sri Lanka.

All rights reserved

First published in August, 1987.

Thirty First Publication of:
THAMIL MANRAM,
Galhinna, Kandy,
Sri Lanka.

Distributors:

P.S. Sundaram & Sons,
75, Barber Street,
Colombo. 13.
Phone :28549

Printed at:

Royal Prints
42, Beira Road:
Colombo-12.

Cover design:
S. Doresamy

சமர்ப்பணம்

எனது சமூகத்துக்காக
எவ்ராவது
ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டிருந்தால்
அவருக்கே
இந்தால் அர்ப்பணம்.

பந்திப்புரை

‘ஓ! ஸ்ரூம், இன்றும் இல்லாமிய சமூகத்தில் இருக்கின்ற பூர்ந்த கவிஞர்களின் எண்ணிக்கையை ஒரே கையின் விரல்களில் கணக்கெடுத்துவிடலாம். அப்படியானவர்களில் முழுவர்தான் அப்துஸ் எனும் இயற்பெயர் கொண்ட அல்லாமத் அவர்கள். கவிதை புணிதல் அவருக்குக் கூகவந்த கலீ. மரபுக் கவிதை, புதுக்கவிதை ஆகிய இரண்டையுமே நேசிப்பவர். மரபுக் கவிதைக்கான இலக்கண விதிகளைக் கைவிரல்களின் நுனிகளில் வைத்திருக்கும் அதே வேல்ளோயில், புதுக் கவிதைக்கும் சிறந்த மதிப்பளித்து, அத்துறையை வளர்ப்பதற்கும் அயராதுழைப்பவர். வலம்புரி கவிதா வட்டத்தின் பலம் பொருந்திய தூண்களில் ஒருவர் ‘பூபாளம்’ எனும் கவிதைச் சஞ்சிகை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தற்பொழுது, ‘பெளர்னமி’ எனும் இருமாதத்திற்கொரு முறை யான சஞ்சிகையை ஏன்று தொடங்கி நடாத்தி வருகிறார்.

இலங்கை இந்திய சஞ்சிகைகள், தினசரிகளின் வார இதழ்கள் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான கவிதைகள் எழுதியுள்ளார். ‘தினகரன்’ பத்திரிகை அல்லாமத் அவர்களின் நெடுங்கவிதைகளைப் பிரசரித்துள்ளது.

மலையக்க கவிஞர்கள் எழுதிய நூல்களை நாம் முன்பு வெளியிட்டுள்ளோம். ஆனால், அவை மலையக மக்கள் பற்றியன அல்ல. எனவே, முதன் முறையாக மலையக மக்கள் பற்றி மலையக்க கவிஞரான அல்லாமத் எழுதிய இக் கவிதை நூலை வெளியிடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இத்தகையதொரு சிறந்த நூலை வெளியிடும் வாய்ப்பை எமக்குத் தந்த கவிஞருக்கு நன்றி. சஞ்சிகைகள், பத்திரிகைகளில் அவர் எழுதிய சமயம், இக் கவிதைகளுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு இந்நாலுக்கும் தமிழ் தெரிந்த மக்கள் அணவர் மத்தியிலும் கிடைக்கும் என உறுதிஓக நம்புகிறோம்

தமிழ் மன்றம்

15-8-87

எஸ். எம். ஹனிபா

செயலாளர்

வரவேற்பு

நசக்கப்படும் ஒரு சமூகத்திலிருந்து நாகுக்காக முன் னேறி, அந்தச் சமூகத்துக்காக (நானும் உட்பட)க் கண்ணீரை மட்டுமே கவிதைகளாக்கத் தெரிந்த பிறவி நான் என் கவிதைகள், சமூக முன்னேற்றத்துக்காக உதவும் என்பதை விடப் பிறருக்கோ பிறகொரு காலகட்டத்துக்கோ மலையகத்தின் கண்ணுடியாக விளங்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை அதிகம்.

மனித சமுதாயத்தின் ஓவ்வொர் இதயமும் ஓவ்வொரு காவியம் ஆகும். வெளிப்படுத்துபவன் கவிஞருகிறான்; பிறன் சராசரி மனிதனுகிறான், நான் முதல் வகையினன்.

வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு புற-அக உணர்வுகளில் எழுதப்பட்ட கவிதைகள் இங்கே அணி வகுத்து வருகின்றன: அன்றைய கைதட்டல்கள் உண்மைதான் என்றால் இன்றும் அவற்றை இவை பெற்றுமே! இல்லையேல், மலையகத்தின் சராசரி மனிதனுக்கவே மரிக்கட்டும்.

அன்பு,

அல் அஸுமத்

நன்றி

வீரகேசரி

தினாகரன்

காங்கிரஸ்

குன்றின் குரல் (இலங்கை வானேலி)

செய்தி

பூபாளம்

வலம்புரி கவிதா வட்டம்

மல்லிகை

தொழிலாளித் தோழா!

தோட்ட மலையின் தோழா - நீ
தோனு யர்த்தி வாடா!
நாட்டைக் காக்கும் வீரா - உனது
நாளை எண்ணி வாடா!
வீட்டை மாற்றி வந்தாய் - இந்தக்
காட்டை மாற்றி நொந்தாய்.
கேட்டை எண்ண மாட்டாய் - இது
கீழ்மை அல்ல வோடா!
போட்ட சட்டம் மீறி - நீயும்
போன தில்லை மாறி.
ஊட்டம், உயர்ச்சி அற்றுய் - மண்ணில்
உணர்வி முந்து நின்றுய்!
கூட்டு கிணறு துன்பம் - இனிக்
குறைக்க வென்று கருதிப்
ழுட்டப் பட்ட உன்றன் - மூளை
புலர் வென்று வாடா!

வெள்ளை யவனே உன்னை - நீ
விரும்பி டாத போதும்
கொள்ளை யனுய்க் கூட்டி - இங்குக்
கொண்டு வந்த டைத்தான்.
உள்ள வெள்ளை யோடு - நீயும்
உண்மை தேடி வந்தாய்;
கள்ளை உணட தொப்ப - வந்து
கண்கள் மூடி வாழ்ந்தாய்.
பிள்ளை குட்டி பெற்றுய் - மலை
பெருத்த குடும்பி ஆனுய்!
பள்ளம், மேடு கொண்டே - உன்றன்
பாதை ஒடும் இன்றும்.
அல்லல் அதிகங் கொண்டும் - அதன்
அர்த்தங் கண்ட துண்டோ?
சொல்லைச் சிறிது கேட்டு - நீயுன்
சோர்வு போக்கி வாடா!

மன்னிப்புக் கோரி...

★ 53ம் பக்கத்தொடர் 52ம் பக்கத்திற்கு உரியது:
அல்வா வாக்கி என்ற சீருடன்,

“அரைத்துக் காய்ச்சினேன்
அந்தத் தோஷத்தால் தான்

என்ற தொடருடன் 52ம் பக்கத்திலுள்ள
வற்றைத் தொடரவும்.

★ 54ம் பக்கக் கவிதைக்கான தலைப்பு
நண்பன் புலம்புகிறுன்

★ 100ம் பக்கத்தின் இறுதிக்கவிதை முழு நூலுக்
குமான் ‘முடிவரை’ ஆகும்.

‘நாடு கடந்து சென்றால் - மிக
 தாங்குஞ் சேர்வ துண்டாம்;
 ஓடித் தேடு’ கென்றார் - உடன்
 ஓடி யோடி வந்தாய்.
 நீடு பகழின் தமிழன் - அதி
 நேச பயணஞ் செய்து
 கூடு பொருளைக் கொண்டான் - இது
 கும்ப கர்ண உண்மை!
 வீடு மாறி நீயும் - அன்று
 வீரத் தோடு வந்தாய்;
 வீடு மீண்டும் இன்று - சேர
 விந்தைக் காலங் கண்டாய்!
 ‘பாடு பட்டுச் சிறிதே - கையில்
 பணத்தி மேலு வருவான்;
 கேடு நீங்கும்’ என்றுன் - ‘வீட்டிடல்
 காவல் காத்து நிற்பார்!

கையில் என்ன வைத்தாய்? இன்று
 கடலும் தாண்டிப் போவாய்!
 பையில் ஒன்றும் இன்றிச் - சென்று
 பார தத்தை அடைந்து
 ‘மெய்யில் மடியில் இல்லை’ - என்று
 வெறுங்கை வீசி நின்றால்
 ஜயம் இன்றி உன்னை - அவர்
 ‘அழுகின் இலங்கா புரியில்
 செய்து நின்ற தென்னை?’ - மடி
 சேர்த்த தென்னை? என்பார்.
 வைய மென்ன சொல்லும்? - நீ
 வாழ்ந்த கதைகள் கேட்கும்.
 ஸநய உன்றன் உள்ளம் - அது
 நாங்குங் கூறிச் சிரிக்கும்.
 கைய கன்ற தோழா - நீ
 கண்கள் திறந்து வாடா!

[தாராளமானேர் தாயகம் அகன்ற வேளையில்]

மலை

நடுநாட்டில் மட்டும்
 ஏன்
 நலிவில்லா
 இத்தனை மலைக்குவியல்கள்?
 நித்திரை உழைப்பின்
 தும்பகர்ணத்துவமா?
 நம்மதியை விற்றுப்பெற்ற
 புதையற் கோபுரங்களா அவை?

அன்றேல் -
 உழைப்பாளிகள்
 நிலப்பாயில் குப்புறக்கிடந்து,
 செய்மதியாய் மாறிவிட்ட
 சம்பளத்தை எண்ணித
 தேம்பியதால் உண்டான
 விரக்திக் காற்று
 விம்மிப் புடைத்து
 அழியா வரம் பெற்று
 நிலைகுத்தி நின்று விட்டனவா?

நாட்டின்
 முழுகெலும்புக் கணுக்களில்
 கூன்கள் விழுந்து விட்டனவா?

மலையகத்தின் எரிமலை

ஆத்திரத்தின் உணர்ச்சியெல்லாம் அடித்தளத்தில்
அடக்கித்தான் வைத்துள்ளோம்; அதற்குண்டாய
பாத்திரத்தில் அதுவந்து வெடிக்கும்நாளோப்
பார்த்துள்ளோம் விழியிரண்டைப் பாதைவைத்தே.
முத்திருந்து முழுதான கருத்தைச்சொல்ல
முன்னவராய்த் திரண்டுவரும் மூர்க்கத்தோரே!
நாத்திருந்தி நல்வார்த்தை நவிலும்நாள்கள்
நானிலத்தில் இனிமேலும் நன்னிடாவோ?

'அறிவிலிகள்; ஆட்டினது மந்தை; பேய்கள்;
அஞ்ஞானம் நிரம்பிவழி ஆத்மக்கூட்டம்;
மறைநெறிகள் சிறிதறியாக் கூலிக்கோவை;
மானிடரென் றுருவெடுத்த மாக்கள்; பேச்சிற்
கறைசெறியக் குறிகொண்ட கூகை; தோட்டக்
காட்டான்கள்; கழுதையினம்' என்றிங்கேயே
குறைகூறிக் கொக்கரிக்குங் கோலத்தாரின்
குணமெத்தக் கண்டறிந்தோம்; வெடிக்குமோர்நாள்!

வேறு

'மலையகத்தில் அறிஞரிலர்; கவிஞரிலர்; கலைஞர்,
மொழிப்பிரியர், முழுநாட்டார், முன்னேடி என்போர்
தொலையகத்தில் இருந்திடலாம்; தொழிலகத்தில் இலரே!
தொட்டதற்கும் அவர்வேண்டா; யாழுள்ளோம்' என்று
கொலையகத்தில் வாழ்ந்துவருங் கொள்கையமை சீலக்
கொடுமைவழி வந்தசில கோபுரத்துப் பேச்சைக்
கலையகத்தில் புகுத்திவருங் காருணியக் கோலங்
கண்டுமனம் பரிதலித்துக் கலங்கித்தான் உள்ளோம்!

வேறு

வானத்தில் இருந்துவந்த வடிவத்தோரே!

வடிவத்தே நிறைந்துவந்த மானத்தோரே!
மானத்துச் சிறந்துவந்த மச்சுள்ளோரே!

மச்சுள்ளோர் என்பதனால் மானங்கெட்ட

சாணத்துப் பேச்சுகளைச் சரமாய்க்கோத்துச்
சாடுவதேன் இழிவமர்த்தி மலையோர்மிதே?

ஊனத்தே வந்ததுதான் உலகம்; நீவிர்

உருவத்தில் வந்ததுவும் ஊனங்காணும்!

தேயிலைபோற் செல்வங்கள் பலவாய்த்தேடித்
திலினர்க்கே வாழ்வளித்த எம்மையன்று

'போயலகார்; பொன்னிலங்கை அவர்க்காம்' என்று
பொல்லாத மொழிப்பகர்ந்த பொறுப்பின்கூட்டம்!
நாயகனுய் மாறுதற்கு நாயேன்வெண்டும்?

நரகத்து வாடைக்கீ வீசுந்துவன்பம்
நோயிலையேற் பிறிதென்ன? நொந்தோழுள்ளாம்!

நொருக்கிடவே ஆத்திரந்தான் அடித்தளத்தில்!

சாத்திரத்திற் சொல்லுகின்ற சரித்திரங்கள்,

சரித்திரத்தில் வெல்லுகின்ற சாத்திரங்கள்
பார்த்திருக்கும் உம்முடனே யாழும்கண்ட

பாருண்ணமை நிலைத்துவிடும்; பார்ப்பிரிந்தின்றே.

வேர்த்திருக்கும் எம்முள்ளம் வெந்துவந்து
வினையாடும்! வேண்டா! நீர் விடாதுபோலால்,

ஆத்திரத்தின் உணர்ச்சியெல்லாம் அடித்தளத்தில்
அடக்கித்தான் வைத்துள்ளோம்; வெடிக்குமோர்நாள்.

அடைப்பிட்ட கலசத்தே ஊழித்தீயை

அடக்கியது போலத்தான் அமைந்துவிட்டோம்!

படைப்பிட்ட இறையவனின் பாசத்தாலும்

பதருது நின்றிருந்தோம்! ஆலைனியும்

இடைப்பட்டால், எம்மவரை இழித்துப்பேசி

இருந்துண்ணற் கிடங்கொண்டால், சூறிவிட்டேன்,

உடைப்பிட்ட அணையின்நீர் மலையின்தீயாய்

உருவெடுக்கும்; உமையழிக்கும்; எமையுஞ்சேர்த்தே!



உண்மைக்கு நச்சு நா

என் அரண்மனை -

லயம்!

உங்கள் புருக்கூகளோ
'ஸ்கிம்'!

என் பற்றுச்சீட்டு -

குலிக்காரன்!

உங்கள் பிரஜாவுரிமையோ
ஸ்டாஃப்!

நாவுக்கரசன் கையிலென்றால்
அதன்பேர் -

உழவாரம்!

என் கரம் பட்டதனால்

இதன் பேர் -

'சொறண்டி' யா?

நாங்கள் -

யாரைச் சுரண்டினேம்?

நாட்டின்

வறுமைப் பாசான்களைத்தானே?

உங்களின் முதுகெலும்பாக இருந்தும்
நான் -

நாயெலும்பை நக்குவதால்
யாருக்குத் தலைக்குனிவு?



மலையகப் பெண்மை

கண்ணகி, சீதை என்று

கனிவளர் பெண்மை தன்னை
விண்ணாலும் தெய்வம் ஆக்கி

வீரத்துத் தமிழோன் அன்று
கண்ணெனக் காத்துப் போற்றிக்

களிப்பினாற் கவியும் செய்தான்.
புண்ணெனச் சீழே புரைந்து

போனதே அந்தப் பெண்மை!

காலையிற் கொதித்து வீட்டுக்

கடமையும் கணவன் பிள்ளை
வேலையும் மலைபோற் செய்து

வேதமாய் மலைமேல் தாவி
நாலெல்லாம் கருகி ஆய்ந்து

நன்பகல் மட்டும் ஒய்ந்து
மாலையில் வீட்டை நாடி

மனைவளம்! மர்ம யாகம்!

ஆலையில் இவளே கருப்பம்!

அல்லலாம் அனலிற் காய்ந்து
முளியாய் முப்பத் தைந்தாய்

மூச்சறும் இவளே பெண்மை!
கேலியா? கெடுதிக் காவா?

கேட்பவர் தன்னை மாய்ப்பர்!
நாலுருப் பெண்மை இவளாம்!

நாதனம்! ஆண்மை நாறும்!

பெண்மையைக் கருவி ஆக்கிப்

பிழிந்துதான் பெருமை கொண்டோம்!

உண்மையை ஒளித்து வைத்தோம்!

உருப்படாப் பழமை பேசிக்

கண்முனல் அதனை வாட்டுங்
 'கருணை'யை எண்ணிப் பார்த்தால்
 பெண்மையாற் பிறந்து வாழும்
 பேடியே ஆணின் கூட்டம்!

இல்லையென் ரூரைப்பாய் ஆகின்
 எடுத்திடு சபதம் இன்றே!
 வல்லநி தனித்து மூத்தே
 வளத்தினைப் பெருக்கிக் காட்டே!
 அல்லலைப் பிறர்தந் தாலும்
 அதனையும் எதிர்த்து நிற்பாய்!
 இல்லையேற் பெண்மை காக்கும்
 'இளந்தொழில்' ஈட்டித் தாராய்!



பிரஜாவுரிமைத்தூது

காற்றே, காற்றே! கூற்றுவன் வந்தால்
 தோற்றிடுங் காற்றே! தோற்றிடும் முன்னர்
 தோலெனப் போன தோட்டத் தானென்
 வாலென வந்து வதங்கிய மனைக்குத்
 தாதோன்று போகத் துணைவா காற்றே!
 யாதென்று கேளாய்! ஆண்டுமுப் பதுவாய்ப்
 பிரஜா வுரிமைப் பிசாசத ஞாலே
 அரசினர் தொழிலோ அதுபோன் ரெஞ்றே
 கிடைக்கா ததஞற் கீழாய்ப் போனேன்.
 அடைக்கோ மூடையப்போல் அற்புத மாகவே
 அங்கும் இச்சும் அனர்த்தியும் படுத்தும்
 பங்குச் சோற்றில் பலதான் கழித்தேன்.
 சிறிய வயதிலே சிற்சிறு நோய்கள்
 பெரியவாய் மாறிய பீடையி ஞாலே
 உடலை வருத்தி உழைப்ப தொழிக்கக்
 கடலை தின்று கற்றேன் வளர்ந்தால்
 நல்ல தொழிலினை நத்தலாம் என்றே.
 செல்ல நினைவுகள் சீரழிந் தனவே!
 உரிமை இல்லா உரிமையி ஞாலே
 நரியைப் போலும் நடித்திட வானேன்.
 பெற்றூர் செய்யாய் பெரும்பிழை அதனை
 பொற்று வியினைப் போட்டேன் இவ்வகு.
 காலங் கரையக் காலையர் மூவரும்
 ஒலம் வைத்தற் கொருத்தியும் பிறந்தனர்.
 இலக்கியத் துள்ளாம் இருந்தத ஞாலே
 சிலச்சில கோத்துச் சிறுகதை, கவிதை,
 கட்டுரை என்ப்பல கறைகளைச் செய்தேன்.
 பெட்டிஷன் எழுதியும் பிழைத்தேன் சிலநாள்
 தொழிலா விகளின் துணைவனை றிருந்து
 வழிபல பேசி வாங்கியும் உண்டேன்.
 சூப்பர் வைஸர், சண்டல் பிஸ்னஸ்,
 ஏாப்பில் சேல்ஸ்மன், சம்திங் தரகென

பூமித் தொழில்களின் புத்தே ஜண்டாய்
 நாமம் ஆயிரம் நன்றாய் இட்டேன்.
 ஒன்றுமே வழியாய் உறவே இல்லை.
 நன்றாய்த் தனித்த நாட்டுப் பள்ளியில்
 வாத்தியார் வேலை வாவெனச் சொன்னது.
 கூத்தாய் ஆடியும் குறைந்த வரவே!
 போதுமா மனைக்கு? போதாக் காலமே.
 சாதமா உண்பேன்? சந்தியே சிரிக்குமே!
 நல்ல காலமாய் நமது மாமானார்
 பிள்ளைகள், மனைவியைப் பரிந்து பார்க்கிறூர்.
 இருந்தும் பொருந்தும் எத்தனை நாளிது?
 வருத்தம் ஒழித்தேன்; வராதா காலமும்?
 அடியேன் மாதம் ஒருமுறை போயென்
 பிடியெனும் மனைவியைப் பிள்ளைகள் தம்மைப்
 பார்த்து வருவேன் பத்தைக் கொடுத்து!...
 வேர்த்து வடிந்த வேலையன் எனக்கோர்
 அருமைச் சேதி அண்டி வந்தது:
 “உரிமை கோரும் ஒவ்வொரு வருமே
 சிறிமா - சாஸ்திரி சிலாக்கியத் தாலே
 பெருமை உறலாம்; பிறந்த பூமியில்
 தொடரலாம்; அன்றேல் தொலையலாம் பாரதம்!”
 பிடரி நிமிரப் பிறந்த பூமியில்
 வாழுத் தான்யான் வரைந்து தொலைத்தேன்!
 ஆழுத் தறவிவால் அரசினார் வேலை
 ஒன்றைப் பெறலாம், உயரலாம் என்று
 வென்றிக் குரலில் விடைத்துத் திரிந்தேன்.....

அந்தோ காற்றே! ஆகாயக் காற்றே!
 வெந்தேன் உள்ளாம்; வெறித்தேன்; வெடித்தேன்!
 பிள்ளைகள் அனைத்துப் பெரியன நினைத்தே
 அல்லவில் வாடும் அகமுடை யானைக்
 காற்றே, நீபோய்க் காற்றாய்க் கண்டு
 சாற்றுக் கிடைனை; சங்கடம் எனக்கோ:
 ‘எட்டாம் ஷரத்தின் இழிந்த பிரிவால்
 தட்டப் பட்டது தங்கள் உரிமை’
 என்றெருநூறு கடதாசி எனக்காய்
 இன்றுதான் வந்ததென் றியம்புக, காற்றே!



[பலருடைய உரிமைகள், சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின்]
 எட்டாம் ஷரத்தின் ஓர் உபபிரிவால் தட்டப்பட்டபோது.

எங்கபோற?

அடப்போடாப் பேப்பயலே!
 அக்குறும்பு செய்யாதடா!
 படப்போற் பாட்டயெண்ணிப்
 புக்குவமா நடந்துக்கடா!
 அடுத்தலூட்டு அம்மாசி
 ஆறுமாசஞ் செறயிலயே
 படுத்துப்புட்டு வந்தானே,
 பாத்துக்கூட அறிவில்லியா?
 யாருயாரோ சேந்துகிட்டு
 ஆ ஊன்னு கத்திக்கிட்டு
 ஊருராக் கூட்டம் போட்றுன்
 ஓயாம் சுத்திக்கிட்டு!
 கூறுகெட்ட மடப்பயலே
 கூடிக்கிட்டு நீயுமாடா
 சோறுகிறு திங்காம
 சோம்பேறி ஆகப்போறே?
 படிச்சவங்க ரொம்பப்பேறு
 பளபளன்னு ஞேட்டுஞேட்டா
 படிச்சவங்க சங்கமுன்னு
 பயால்கோப்பு காட்டுருங்க!
 படிக்காத நீயுமாடா,
 பாவியென் பயமவனே,
 பொடிகூட இல்லாத
 போக்கிரிங்க ளோட்சேர்ந்து
 ரவுஷித்சிச் சாகப்போறே?
 ராவராவா யாருயாரோ
 அவுங்கவுங்க பெரியவுங்க
 ஆகனும்னு, ‘எளகங்களே!
 நரமள்ளாஞ் சேந்தாத்தான்
 நாயமெல்லாங் கெடைக்கு’ முன்னு
 சோமபானம் போட்டுக்கிட்டுச்

சூதுவாது பேசரூய்க்க!
 என்னைனாலும் அவங்கள்ளாம்
 எளசுங்கள் மனந்திருப்பிப்
 பின்னால் வச்சிகிட்டா
 பாக்கிறவன் பயந்துகிட்டு
 ராசாங்கப் பெரியவேல
 ரகசியமாக் குடுப்பானும்!
 கூடாம் சொய்நலத்தக
 கொள்கையின்னு சொல்லுங்க!
 உத்தியோகம் பெருசாபார்த்து
 ஒண்ணுமட்டுங் கெடச்சிச்சின்னு
 பத்துயோகம் பண்ணுன்னும்
 பாத்துக்கொஞ்சம் சிரிக்கமாட்டான்!
 பேப்பரெல்லாம் படிக்கிறியே,
 பெப்பெப்பேன்னு பேசறீயே,
 கோப்புறேட்டிச் சிகிரெட்டக்
 கொள்ளிவச்சி எரிக்கிறியே;
 இதக்கொஞ்சம் எண்ணிப்பாக்க
 ஏண்டாப்பா மூனை இல்ல?...
 கதக்கணக்கா நெனைக்காத;
 காரணமாத் தாஞ்சொல்றேன்!
 உருப்படியா ஏதாச்சும்
 ஒழைக்கிறத வுட்டுப்புட்டு
 நெஞ்சுப்பெட்டிய தூக்காத!
 நாலுபக்கம் நல்லான்னி
 நல்லபேச்சாப் பேசப்பாரு!
 நல்லதையே செய்யப்பாரு!
 இல்லாட்டி ஊட்டுக்குள்ள
 இருந்துப்படு!... எங்கபோற?



ஆயுட்காலக்கைதி

பட்ட துயரங்கள் பார்பிளக்கும் - பட்டுமென்ன?
 எட்டாக் கிளைத்தேன் எனக்கிலையே - எட்டுமெனில்
 கெட்ட கனவாகுங் கீழ்வாழ்வு - கெட்டாலோ
 விட்டுப் பெருவாழ்வு வாழ்ந்திருப்பேன் - விட்டதில்லை;
 பட்டுமரமெனவே பாடுகிறேன் - பட்டவெளை
 வெட்டி விறகாக்க வெட்டியிலன் - வெட்டிப்பொய்ப்
 பட்டம், பதவியெனப் பாவமெனும்! - பட்டவற்றின்
 நட்டக் கணக்கறியும் நாடு!

தம்மொழியோ வேகேன்றே தம்பிடிக்கும் - தம்மிலிலா
 அம்மணியர் பல்லோர் அயல்நாட்டில் - அம்மணித்துச்
 செம்மணிகள் வீசிச் செடிலடைவர் - 'செம்புமணி
 இம்மண்ணில் உண்டோ'வென் நிட்டுரைப்பர் -

இம்மண்ணில்

மும்மொழியும் வாய்ந்தமுழு மூடனியான் - மும்மொழியின்
 செம்மை அறிந்தென்ன சிரிலையே - செம்மாந்த
 வெம்மைப் பொருமையென விள்ளாதீர் - விம்மிமனம்
 உண்மையிதோ தந்தேன் உமக்கு!

வெட்கம் தலைகுணியும்; வேறுலகே - வெட்கமுறும்;
 சொர்க்கம் நமதுமண்ணே! சோம்பிள்ளிச் - சொர்க்கமிதில்
 கக்கல்லு முதலாகக் காலாட்டும் - கைக்குவந்த
 எக்ஸ்கட்டிவ் வேலைவரை ஏற்றியிந்தேன் - எக்காலும்
 திக்கெல்லாம் தேடித் தொழில்மறந்தேன் - திக்கிழுக்கிப்
 பக்கத் துணையின்றிப் பாட்டிழந்தேன் - பக்கமெலாம்
 நிற்குஞ் செலவினத்தால் நான்மயங்கி - நிற்கின்றேன்
 வக்கில்லாப் பேயாய் வளர்ந்து!

நீண்ட குடும்பத்தை நிர்வகிக்க - நீண்டலறிப்
 பூண்ட விரதத்தின் பூண்டழியும் - பூண்டழிந்தால்
 'குண்டோடு கைலாசம்' கூலித்தரும் - குண்டெட்டுத்துத்
 தூண்டிற் புழுவாய்த் தொலைவதுவா? - தூண்டுமனம்

‘மாண்டு மடிக’ வென மாய்கிறதே - மாண்படையை
வேண்டும் நிலநீச்சு வீடுபிற - வேண்டுமெனில்
தாண்டிக் கடல்போகத் தான் வேண்டும் - தாண்டிவிடின்
ஆண்டோர் இரண்டுக்குள் ஆள்!

சொற்போர் தொடுத்துள்ளேன் சொப்பனமாய் -

சொற்கென்னே!

மற்போரோ, வீண்சாவோ; மர்மந்தான்! - மத்தியகீழ்
அற்புதமாம் எண்ணெய்நாட் டாவலது! - அற்பமெனக்
கற்பனைகள் மிக்கெடுத்தேன்; கானவிலை - கற்புடைய
நற்கதியும் இல்லை; நலமுமிலை - நற்புதுணை! ம
முற்பாட்டன் என்பானேர் முட்டாளே! - முற்றுமினிப்
பொற்காலம் பூக்கும் பொழுதிலையே! - பொற்றிறப்பாப
நற்கடவுச் சீட்டோர் நகைப்பு!



பிரசவம்

இளவரசுப் பூவைக்கு
இடுப்பு வலியாம்!
மலர்கள் -
மெதுவாகவே அசைகின்றனவாம் ~
காற்றும் தென்றலானதால்.
கதிரியக்க உலகம்தரும்
விஞ்ஞானச் செய்தியிது!

உழைத்துழைத்து வயிறுவளர்த்த
குறிஞ்சிப் பூவான் -
தன் குழந்தையைத்
தனக்கே பிச்சையாக்கிக் கொள்ள
மருத்துவக்கை ஏந்தினால்
நிகழும்
தர்மவிழா இதுதான்:-

‘தோட்டத்துப் பூவுக்கும்
தோலுறவா?
அவளை -
ப்ராக்டரில் ஏற்றிப்போ!’



[இளவரசி டயானேவின் முதற் பிரசவ வேதனையில்]

தம்பீ, மலையாண்டு!

தம்பீ, மலையாண்டு! தவறு நெனைக்காதே!
 ரொம்ப நாளாநான் யோசிச்சுத் தாஞ்சொல்றேன்!
 ஒங்க குடும்பத்தல் ஒருத்தன்தான் நானும்னு
 தங்க மன்சோட, தம்பி, இதக்கேஞு:
 சம்பளத்த எடுத்தொடன் சாராயங் குடிக்கப்போற.
 அம்பதுக்கும் நூறுக்கும் அழகழகா ஷேட்டுவாங்கிப்
 பொம்பளைங்க பாக்கணும்னு போட்டுக்கிட்டுத் திரிஞ்சிவாறு.
 நம்பள்க்கிது லாபமின்னு நல்லாகொஞ்சம் யோசிச்சியா?
 'என்னடாப்பா, கணக்கப்பிளை என்னென்னமோ
 ஒளர்றுனே' ன்னு;
 என்னும் என்னைப்பாரு; எம்பேச்ச அப்படியும்!
 சிகிரெட்டு என்னைன்னு சீந்தாத காலத்தில
 சிகிரெட்டு யாவாரிங்க சிலுகிலுன்னு, கமகமன்னு
 செஞ்சிவந்து எல்லாருக்கும் சும்மாவே குடுத்தாம்பா!
 அஞ்சாறு பொக்கச்சப்பறும் அதுக்கே அடுமையாகி
 இன்னைக்கு சிகிரெட்டு இல்லேன்ன ஜயோங்கிறேம்!
 அன்னைக்கே இப்பித்தாம்பா அரசாண்ட வெள்ளக்காரன்
 தோட்டத்து ஆளுங்களத் தோப்புக்கரணம் போடவைக்க
 ஊட்டமான சரக்குன்னு ஓவ்வொரு தோட்டத்தலயும்
 சாராயம், கள்ளுன்னு சந்தியெல்லாம் தவறணையா
 பாருபாரா. கட்டிவச்சிப் பழக்கத்த உண்டாக்கினைன்!
 அதக்குடிச்சி நம்பஜனம் அறிவழிஞ்சி, அடுமையாகிப்
 பதபத்சி ஒழிச்காசப் பழாக்கிப் பாழாகி,
 மறுபடியும் மறுபடியும் மலையேறிப் பாடுபட்டு
 ஒருவழியுங் காணும் ஓடாவே தேஞ்சாங்க.
 நம்பள அழிக்கவந்த நாசகார போதைக்குச்
 சம்பளமே பத்தாதே!... தம்பி, வெளங்குதாப்பா?...
 ஒங்க குடும்பத்தில உள்ளதே நாலுபேரு.
 எங்க குடும்பத்தில இருக்கிறதும் நாலுபேரு.
 நீங்க நாலுபேரும் நெதம்வேல செய்யிறிங்க
 தூங்கவொரு கட்டிலிருக்கா? துப்பட்டி ஒன்னிருக்கா?
 இருவதாம் தேதிக்குள்ள எங்கெங்கயோ கடன்வேற!

இருநூறு வச்சாலும் எண்ணூறு சம்பளம்.
 தங்கச்சி ஒருத்தியும் தலைதூக்கி நிக்கிருளே!
 தங்கத்தில ஏதாக்கம் தப்பித்தவறி உண்டாப்பா?
 எனக்குஞ் சம்பளம் எண்ணூறு ரூபாதான்.
 மணிக்குடு, பண்டபாத்ரம், மரியாதயா நாலுசாமான்
 எங்கவீடல இருக்குப்பா, ஏன்னைக்கு முடியாது?
 திங்கவுமா, மஷேட்டோட திரியவுமா கெடந்தோம்ன
 யாருப்பா நம்பளையும் ஆளுங்கண்னு மதிப்பாங்க?
 பாருப்பா கொஞ்சம் பட்டனத்து ஜனங்களையும்.
 அறுநாறே எண்ணூறேதான் அவங்களுக்குஞ் சம்பாத்தியம்.
 சிறுநீரு கழிக்கக்கூட சில்லறதான் வேணுமங்க!
 வெறகு, தண்ணி, வீடு, வேலைக்குப் போகவர -
 செறகு மொளச்சாப்ல செலவுக அவங்களுக்கு.
 இருந்தும் அவங்கள்ளாம் எவ்வளவு நல்லாருக்கா?
 இருந்தா அந்தப்புத்தி இந்தக்கஷ்டம் நமக்கேம்பா?...
 சாராயம் வேணுங்கல்ல; மஷேர்ட்டும் வேணுங்கல்ல;
 ஆராயஞ்சி பாக்கச்சொல்றேன்; அப்பத்தான் புரியும்பா!
 வாழ்யடி வாழ்யாவே வாழாம கெட்டுட்டோம்.
 நாளைக்காச்சும் வாழுணும்னு நாமளன்னக் கூடாதா?
 வேலைவிட்டு வந்தம்ன வெறவேல இல்லியாப்பா?
 நாலஞ்சி பேருசேந்து நல்லகார்யம் செய்யேலாதா?
 லயம்லயமா போயினின்னு, ராவுராவாக் குடிச்சிகிட்டு,
 பயாஸ்கோப்பு பாத்துகிட்டுப் பாழாகிப் போனம்ன
 எப்பத்தான் முன்னேறி எந்தப்பக்கம் நடக்கப்போரேம்?
 துப்பரவா இருக்கணும்னு தாசியில திரியலாமா?
 நாலுகாச இருந்தாத்தான் நம்பளையும் மதிப்பாங்க.
 நாலுபேரப் பாத்துங்கூட நாமள்ளாம திருந்தலேன்ன
 நாலுகாலு ஜீவன்களும் நாமளும் ஒண்ணுதாம்பா!
 காலம்போற போக்கப்பாத்துக் கவனமாப் பொழிச்சாத்தான்
 தோட்டத்து ஜனங்களுக்குத் தொல்லபோயி நல்லதாகும்.
 போய்ட்டுவா, மலையாண்டு! புத்திகடன் குடுக்காத!



கணக்குப்பிள்ளை புலம்புக்ரூர்

ஜென்றல் கேப்பீ' யென்ற செல்லத்துப் பேரோடிங்கு
ஜென்மயிலை எடுத்துவிட்டேன், ஜெகமே!

என்னைத்

திணறல் கேப்பீயென்று திக்கெட்டுஞ் கேட்கும்படி
திருவாய் மலர்ந்தருளித் திட்டு!

'வட்டார்யூ ரூயிங்?' என்று வந்துகடுப் பார் 'பீ.டி.';
வருவார் அவர்போக எஸ்.டி... பின்னர்

'வட்டார்யூ சேயிங்?' என்று வளைந்த சிவப்பெழுத்தில்
வணக்கம் கேட்டிடுவார் 'புக்'கில்.

'கோர்ஸ்லீஃப்ஸ் வெரிமச், அண்டு ஸ்டால்க்லீஃப்ஸ்
ஓங்குவைவே?' என்ற
குறிப்புடனே ராக்கெட்டை அனுப்பும் 'ம.எம்.'
'ஸார்'கன்பல போட்டென்ன 'சம்திங்'வழி
செய்தென்ன;
'டஸ்ட்'டாய் ஊதிடுவார் என்னை!

'டோட்டல்மிஸ் டெக்' என்றும் 'தோட்டமுமேன்
லொஸ்' என்றும்
தொகையாகக் கேட்டெடமுதும் 'சீஃப்' பும் சீராய்ச்
சாட்டையடித் தெண்டங்கள் தவறாது மாதமெலாம்
ஐமாய்த்திடுவார் நானென்ன செய்ய?

'கணக்குப்பிள்ளை நீதானே கா' ஜென்று தொழிலாளர்
கத்தியொடு முன்வந்தென் கழுத்தைத் தேட,
எனக்குப்பிள்ளை யாகினவர், என்மனைவி, சுற்றுத்தார்
'ஏனிந்த வேலை, சீ' என்பர்!

கடுகடுக்கும் பீடி, எஸ்லீஸ், கட்டியனுப்பும் மைஸ், ஆஃபீஸ்
கிடுகிடுக்கும் ஸீஸீஸ் மற்றும் லேபரர்ஸ்
கடுகடுக்கும் கணக்கனைனைக் குத்தியியிர் கொல்வர்! நீ
குருடனும் எனைப்பார் த்துக் குரை!

முன்பிறப்பிற் செய்தவினை மூண்டுவந்தே என்னையொரு
முழுமுட்டாள் கேப்பீயாய் முடித்த துவோ?

மன்பிறப்பில் இனியோர்நாள் மலையுத்தி யோகஸ்தனும்
மாருமல் நான்வாழ வாழ்த்து!



பீ.டி.	=	பெரியதுரை
எஸ்.டி.	=	சிறியதுரை
டி.எம்.	=	மைக்கர்
ஸீ.ஸீ.	=	பெரிய கிளார்க்.

கல்லறை நிலவு

அமைதி நிலவே!

உனக்கு மரணதண்டனையை
விதித்தது யார்?
எந்த நியாயத்துக்காக நீ
போராடப்போய்
எந்தச் சர்வாதிகாரி,
எத்தனை வாக்குகளால்
உன்னைக் கொன்றுன்?

அல்லது நீயே
தற்கொலை செய்து கொண்டாயா?...

கோடிக்கணக்கான மெழுகுவர்த்திகளை
வான இடுகாட்டில்
உன் கல்லறைக்கப்பாலும்
நட்டு வைத்து
இரவிரவாக உனக்காக
மௌனஞ்சலி செலுத்துவது யார்?

கல்லறை கட்டும்
நீ
உயிர்த்தெழும் வித்தையை
யாரிடம் கற்றுக்கொண்டாய்?
இறந்துபோன கவிஞரிடமிருந்தா?

யாருடைய நன்மையை வேண்டி
நீ
மாதத்தில் ஒருநாள்
பூவுலகை நோக்கிக்
கறுப்புக்கொடி காட்டுகிறுய்?
எங்களுடைய

ஒன்றிய உயர்வுக்காக
நாளாந்தம் நாங்கள்
கறுப்பு வாழ்க்கை பிடிக்கிறோமே,
அதை ஆதரித்தா?

கீற்றுக் கீற்றுய்க் குழுறி
மாதத்தில் ஒருநாள் மாதத்திரம்
மனக்கடல்களைப்
பொங்கலைத்துச் செல்கிறோயே,
எங்கள் பிரதிநிதிகள்
வாக்குறுதிப் பணிக்கட்டிகளைச்
சுமந்து வரும்போதா?

உன் வீண் பிரயத்தனத்துக்காக
அவ்விரவில்
மெழுகுவர்த்திகள்
வெனுப்படைந்து விடுகின்றனவே!

எங்களைப் பிரதிபலிப்பதற்காகவா
நீயும்
ஒரு புதிராகத் திரிகிறுய்?

எம்மைப் பொறுத்தவரையில்
நீ
கறுப்புக்கொடி காட்டும்நானும்
மனக்கடல்களைப்
பொங்க விடும் நானும்
ஒன்றுதான்; ஒன்றேதான்!



மலைப் பள்ளி எழுச்சி

நேற்றல் நூற்றைம்ப தாண்டுகள் முன்மே
நோயற நீயிங்கு நோற்றிட வந்தாய்.
கூற்றுள கொடுமையின் நாட்டிலும் வாழும்
குருடென நீவந்து நோய்பிறி தேற்றூய்.
சாற்றுவ தெல்லாம் கவிதை என்றிடல்
சரியல; நீசிறி தெண்ணுவ தாற்றூய்.
மாற்றுள வாழ்க்கைகநீ மீட்டிடல் வேண்டும்;
மலைமக னே, பள்ளி எழுந்திடு வாயே!

யாரெது கூறினும் ஆய்ந்திடல் அற்றூய்;
யாவுமே நலமெனத் தலைசாய்ந் தகல்வாய்;
சீரிதைப் பெருமனம் என்றுநம் முத்தோர்
செப்பினர்; அவர்வழி செல்கிறூய்; ஆனால்
பாரிதில் தீதாம் பழிகொளும் மகனே!
பயப்பேய் என்றெமைப் பிறர்பொருள் செய்தனர்!
போரிடத் துடித்தெழு ‘பெருமனம்’ வீழ்த்தி!
பொன்மக னே, பள்ளி எழுந்திடு வாயே!

படித்திடப் பலவாய்ப் புலர்களை உளவே;
படித்திடல் வீணைப் பகர்தலும் அறிவோ?
அடித்தளம் இலாவில் வாணவப் பேச்சை
அடித்துநீ வீட்டி ஆவன செய்வாய்!
வெடித்தெழுல் வேண்டுமே வேதனை களைய!
வெற்புறு தோழா! வெற்றிகள் குடவோ
இடித்திடல் வேண்டுமே ஈனச் செயல்கள்!
இளமக னே, பள்ளி எழுந்திடு வாயே!

அரசியல் இஸாவோர் அந்நியர் நாமெனும்
அடுமொழி வேண்டா; அஃதுணர்த் திடுவோம்!
சிரசினில் நாட்டிதன் செம்பொருள் செய்யும்
செயலுள தென்றும் ஜெகமுணர்ந் திடட்டும்!

தரிசினிற் காய்ந்தே தாயகனு செய்த
தகைமையும் சாற்றித் தடந்தோள் புடைக்க
முரசிடல் வேண்டுமெம் மெய்யன் பின்னே!
முழுமக னே, பள்ளி எழுந்திடு வாயே!

கண்ணிலும் நெஞ்சிலும் கரிவளர் இருளைக்
கத்றிடச் செய்தது காலமாம் இரவி.
ஏண்ணிலும் இயலாக் காலமாய்த் துயின்றூய்
எழுந்திட வேண்டுமின் செயல்பல சேரவே,
இன்னெண்ணக் கதிர்ச்சுடர் எவரது முன்னும்
எழுகெனக் கூவுதல் எழுவந் தறிவாய்.
எண்ணினைந் தோவெண் ணெய்ந்னைந் தோதான்
எழுகெழு கெழுக நீ; எழுந்திடு வாயே!

நாளது முதலாய் எழுகெனக் கூறி
நாட்டுள பாவலர் நலிந்திடல் பாராய்.
கோளது நிலவில் கொடிந்துங் காலம்;
குறியறத் துயில்வதோ கொல்! முதற் பாவம்!
தோளவை நிமிர்த்தித் துணிவுறல் விடுத்துத்
துயிலுவ தேனே? துணையிலா மகனே!
ஆளவும் மீளவும் வாழவும் வேண்டும்!
அருமக னே, பள்ளி எழுந்திடு வாயே!

பற்பல வழிகளிற் பணந்தனைத் திரட்டும்
படைமுத லாளியர் பரிவுடன் நின்னை
நற்பலன் பெற்றிட நாடிடல் வேண்டும்;
நாளிர வவரிடம் நீசெலல் துன்பம்.
அற்புதம் இதனை அழிவறப் பெற்றுளாய்;
அஃதுணர்ந் தாலுளம் அஞ்சுதல் விடுப்பாய்.
சொற்பல வீசுவ தேண்டா, மேலா?
சோர்வற நீபள்ளி எழுந்திடு வாயே!

உழைப்பிலா துலகினை உணர்ந்திடு வாயா?
 உழைப்பினில் நீயந் நிலைமறந் தாயா?
 அழைப்பிலா துற்றிவண் ஆற்றுதல் விட்டே
 அழகறத் துயில்வதன் ஆத்திரம் எனனே?
 உழைத்திடல், உணடுடுத் துறங்குதல் என்பவே
 யர்மினி தன்பிழைப் பென்றென லாமோ?
 பழிப்பினி மாந்தரென் நயல்சொலக் கேட்டும்
 பதைத்திலை யோ, பள்ளி எழுந்திடு வாயே!

 பிரட்டினிற் காலையிற் பிந்திட மாட்டாய்;
 பிடியுண வின்றியும் உழைத்திடல் கோடாய்!
 முரட்டிடர் தோன்றிய தெழுகவேர் அறவே!
 முந்திட வா! இனும் முகங்குப் புறவோ?
 குறட்டையும் கூதலும் கொன்றேழி, ஒழியோ!
 கோமக னே, கதிர் கொன்றதவ் விருளை!
 உருட்டுதல் வேண்டா! உடனெழு கெழுகவே!
 யயர்மக னே, பள்ளி எழுந்திடு வாயே!

 மேட்டினில் எங்குமே மெய்ப்பசும் பயிர்கள்;
 மேதினி எங்குமே மேலெழு மனைகள்;
 நாட்டினில் எங்குமே நற்பணப் புழக்கம்;
 நாவுளர் எவருமே நல்லுண வுண்பர்.
 காட்டுதல் இவைவீண் கனவல, மகனே!
 காண்டா உரிமைகள் உனக்கிலை; மிகிழவோ?
 வர்ட்டிடும் துயர்ப்பனி போக்குதல் வேண்டி
 வாழ்ந்திட வா; பள்ளி எழுந்திடு வாயே!



கண்காணிப் பிரசங்கம்!

என்னுப்பா ஏழுமல! எந்தப்பக்கம் போறதுக்கு?
 சொன்னாக்கா கோவிக்காத! சொடலக் கங்காணிநான்
 புண்ணைக்குத் திங்கலைடா! புதுச்சோறு திங்கிறவன்!
 கர்நாக்குக் காரன்'னு கதைவேற அளக்காத!
 உண்ணை மலைணக்கு ஒசந்த பொண்டாட்டி!
 அண்ணை மலைணக்கு அப்பண்டா! செஞ்சுவச்சா
 தட்டாம் செஞ்சுக்கடா! தம்பி, ஒங்குநல்லம்.
 பட்டணத்துக் காரிக்கைப் பாக்காத; உட்டுப்புடு!...
 மச்சினன் கடுதாசி மாசாமாசம் போடுறை?
 உச்சிமலை மாமாவும் ஓழுங்காப் பேசுரா?...
 நேத்து மொதனைக்கு நெஞ்சுத் தடுமன், பாரு!
 ஐத்து மாதிரித்தான் ஊத்திக்கிட்டே மூக்கிருக்கு!...
 ஈந்தியா போறதுன்னு எழுதிப் போட்டேன்'டா;
 சேந்திச்சோ என்னமுவோ, சேதியும் தெரியலைடா!...
 கையோட நாளைக்குக் கருமாதிக்கு வந்துப்புடு!
 மைபாக்க நேத்துக்கூட வருவேன்' னு பாத்திருந்தேன்...
 இன்னிக்குப் பேப்பர்ல என்னமோ ஒருசேதி.
 அன்னிக்கு வந்ததம்பி அருமயா வாசிச்சிச்சி!
 ‘தோட்டத்து ஆளுங்களே! தொழிலாளித் தோழங்களே!
 மாட்டுக்கு மேலகேடா மானமத்துப் போனீங்களே!
 கூடாது! ஏந்திரிங்க! கூடிவாங்க! சேந்திடுங்க!
 வாடாம வாந்திடலாம்! வாங்க'ன்னு யாரோருத்தன்
 பாட்டெழுதி இருக்கானம்! பாத்துநல்லாச் சொன்னிச்சிடா;
 ஒட்டுவாங்க வந்தப்பவும் ஓகோன்னு யாருயாரோ
 தோட்டத்து ஐங்கள்ளாம் துப்புக்கெட்ட
 நெலசொன்னுக.

பாட்டப் பாத்ததம்பி, பலபேரு றைட்டருங்க
 இப்பிடியே மிச்சமிச்சம் எழுதுறதாச் சொன்னிச்சிப்பா!
 இப்பிடியே எழுத்தாளங்க எங்கபேரச் சொல்லிக்கிட்டு
 ஒயாம எழுதிக்கிட்டே உத்தியோகம் பண்றங்களாம்!
 வாயாறத் தம்பிசொல்லி வாழ்றிப் போச்சிப்பா?

நல்லூரு பாட்டுத்தான்! நாமகெட்டுப் போனேமின்னும்
செல்லாத காசாயிட்டோம், சேந்துநல்லா

இருப்போமின்னும்
அப்பிடித்தான் எழுதிருக்காம்!... அதுண்ணும்

புரியல்லப்பா!
கொப்பிரெண்டு வேணுமுன்னு குப்புசாமிப் பயகேட்டான்.
சல்லிலுல கொப்பிவாங்க! சண்ட புதிச்சிகிட்டு
பள்ளிக்கொடம் போகல்ல! ‘படிச்சக் கிழிச்சப்புட்ட! சரிடா பொறுடாப்பா! சட்டப்படிப்பா?’ அப்பிடின்னேன்.
நரிடாப்பா அந்தப்பய; நாட்டுப்பக்கம் வேலசெய்றுன்!
வேலசெஞ்சா நல்லதுதான்! வேறன்னு கிழிக்கப்போருன்?
நாலெழுத்துப் படிச்சாப்ல நல்லகாலம் வரப்போகுதா?...
முத்தபய என்னடான்னு முனுமாசம் ரவண்டிச்சான்.
போத்தகூட இல்லாம பொழுதோட வந்துநின்னுன்.
ஆத்தாகிட்ட பத்துருபா அடிச்சிகிட்டுப் போயிட்டான்டா!
தாத்தாவாகிப் போயிட்டேன்டா, தறுதலப் பயலுகளப்
பெத்துகிட்டுப் பட்றபாடு பெரட்டுகளம் தோத்துப்போகும்!
சொத்துகித்து இருந்திச்சின்னு தொரமாரா சிவிக்கலாம்...
பாலகிடனன் கங்காணி, ...பந்தம் புதிச்சிகிட்டே...
பேழக்கூடத் தெரியாது, பெரியதொர ஆயிட்டான்டா!
எழுமல, கோவிக்காத என்னென்னமோ சொல்லேறன்னு!
ஆளுகள்ளாம் போயிட்டாங்க; அப்பிடியே நாட்டுப்பக்கம்
நானும்போய் ரெண்டுபோத்த நல்லதன்னி போட்டுக்கிட
வேணுமுடா! போயிட்டுவா! வெள்ளெனவே வந்துடுறேன்!



சுப்பவைஸர் புலம்புகிறார்

சுப்பர் வைலரென்று சுகமாகச் சொல்கின்றார்கள்!
சொற்ப வயதென்றாலுஞ் சொல்லொண்டுத் துயரம்! காலீ
ஐந்து மணிக்கெழும்பி அடுப்பினில் புகைந்துமானவ
மொந்தைக் கணக்குநீரால் மசித்து வாட்டிப்பாதி
வெந்து வந்தபோதே விடித்து வந்ததென்று
நொந்து விழுங்கீட்டின்னர் நொடியினிற் பிரட்டுக்கோடிக்
கணக்குப் பிள்ளைபாடும் கணக்குப் பாடங்கேட்டுச்
கணக்கம் இன்றிப் பெண்கள் குழும் முன்னோடி
மலைக்குச் சென்றுயர்ந்த மரங்கள் சிரிக்கத்தான்டி
இலைக்கோர் இழுவைக்குற்றம் இசைக்கும் துரைக்குவீழ்ந்து
கும்பி டவருக்கொன்றுங் குரைக்கும் நாய்க்கிரண்டும்
நம்பிடு மனதாற்போட்டும் நான்கைந்து தண்டங்கட்டித்
தொன்னையில் நீருமோயத் தொலைவிலே முயல்களோடப்
பண்டைநாள் மறைந்தசொற்கள் பலவுமே பாடிப் பின்னர்
காற்றெறன வீட்டைநாடிக் கல்லொடு பாதிவெந்த
சோற்றுக்கீக் குதப்பிமீண்டும் ‘சோலீ’க்குச் சென்றுலாவிக்
கரட்டிலைக் கட்டும்யெற்றுக் கண்ணீரும் கணக்குப்பிள்ளை
மருட்டலும் சேர்த்துப்பெற்று, மிஞ்சிடும்

பொழுதிறசெக்கேரேல்
பத்தியாய் முடித்துப்பின்னர் பாழுடைக் குடிலைநாடிக்
கத்திரிக் காயாய்ப்போட்டுக் கழுதையாய் ஏதோதின்று
பத்தெனும் மணியின்தொங்கல் படுத்திரா முழுதும்நொந்து
மற்றைநாள் லீவானாலும் மாறுகொள் வேலையேற்று
வற்றுடல் கொளவேவாழ்ந்து வாடியே பெற்கேர்க்கூட
‘இற்றுடல் கொண்டாய; நீயோ எம்மகன்?’ என்றேவினவ
‘வெட்டுவோம், கொல்வோ’மென்று வெருட்டிடும்
தொழிலாளர்துப்
திட்டுறும் புகழின்மாலை திகைப்புடன் ஏற்றும் - ஆஹா!
ஆளையே மாற்றிக்காட்டும் ஆபத்தாம் சுப்பர்வைஸர்
வேலையே வேண்டாமையா! வெட்கழும் வெடவெடப்பும்!
சுப்பர் வைலரென்று சுகமாகச் சொல்கின்றாரே!
சொற்ப வயதென்றாலும் சொல்லொண்டுத் துயரமையா!



தேயிலையின் சத்திய சோதனை

என் 'சத்தியசோதனை'யின்
திறனைய்வுத் திலகங்களே!
ஐனநாயக
எடிட்டிங் எட்டப்பர்களால்
அச்சேருமல்
'தணிக்கை' செய்யப்பட்ட
சில சத்தியங்களையும் -
பிற்சேர்க்கை செய்துகொள்ளுங்கள்.

பெண்களே என்னை
நேசிப்பதாக நினைத்து -
'வெஸ்பியன் என்ற
நீல முத்திரையை
எனக்குக் குத்திவிடாதீர்கள்!
நான் அமுதசரபியாகும்போது -
ஆண்களும்
என்னை மேய்கிறூர்கள்!

நான் ஒரு
வார மலர்க் கன்னி.
அப்போதெல்லாம்
பிஞ்சகளும் கிழங்குகளும்
பாலியல் பேதமின்றி
என்
இனையற்ற வாசகர்கள் ஆகிறூர்கள்.

என் வாசகர்களின் நுனிக்கரங்கள்
என் தளிர்க்கம்பிகளை மீட்டுகையில்
எழும் நாதந்தான் -
உலகச் சந்தையில்
பவுண் - டாலர்களாக
நாதமாரி பொழிகிறது!

என் வாசகர்களின்
கண்ணீர் மழையும்
பெருமச்சுக் காற்றும்
வயிற்றின் பாலை வெம்மையும்
நெஞ்சப் பனியும்
உழைப்பு வண்டலும்
விடா முயற்சிக் குன்றுகளும்
வாழ்க்கை அகழிகளுமே -
என் விற்பனையின்
அரசியல் இரகசியங்கள்.
அவர்களின் தியாகத்தைக் கண்டுதான்
என் மடல் பூமி
ஆறுகளாய் அழுகிறது.
ஆண்குரியனும் பெண்சந்திரனும்
இளந் தாரகைகளுமாய்
இவ்வாசகர்களே -
என் சத்தியசோதனையை
மீண்டும் மீண்டும் மீட்டுகிறூர்கள்.
நாட்டிலேயே அதிஉயரத்தில்
அவர்கள்
பர்ணசாலை கொண்டிருப்பதால் -
சொர்க்க புரி
மிக அருகில்தான் இருக்கிறது.
அவர்களைப்பற்றி யாருமே
அதனால்தான்
கவலைப்படுவதில்லை.

நானும் ஒருவகையில்
சுயநலமிதான்.
சுடலைஞானம்
சில காலங்களில்
சுய உணர்வாகும்போது
மந்த சஞ்சிகையாகி
மாதம் இருமுறை மலர்வேன்.

குரியக் கணவனின்
 சுடுசொற்களாலும்
 மழை நாத்தனின்
 திமர்ப் பகைமையாலும்
 நான் வாடிடுங்குவதுவே
 அதன் வரலாறு.
 பாவம்!
 வாசகர்களின்
 பஞ்ச பூதங்களையும்
 பட்டினி போட்டுவிடுகிறேன்.
 இராவணனின் நெஞ்சத்துள்ளே போய்
 ‘இன்னும் இருக்கிறதா
 சீதையின் நினைவு?’ என்று
 இராமபாணம் துப்பறிந்ததுவாம்!
 நான்
 மாதமிரு மலராகும்போது
 என் வாசகர்களின் விரலம்புகள்
 என் அந்தராதமாவுக்குள் புகுந்து
 வயிற்றுப் பாட்டுகளைத் தேடும்.
 வயிற்றுப்பாட்டு
 ‘வங்கி’ வரிகளைத் தேடும்
 இந்தக் கெடுபிடிகளால்
 மறுபடியும் நான்
 வார மஞ்சரி ஆவதுவும் உண்டு;
 வற்றிக் கிழியுண்டு
 பலவாரங்கள்
 மருத்துவம் தேடுவதுவும் உண்டு!
 ஐந்தாண்டுத் திட்ட நேர்ச்சைக்காகக்
 கவ்வாத்து மொட்டைத் தவத்தை
 ஓராண்டு புரிவேன் -
 ஒவ்வொர் அத்தியாயமாக,
 அவ்வத்தியாயம்
 வெளிவரும் வரையில்
 வாசகர்கள்

பக்தி சிரத்தையாய் வாழ்வார்கள்.
 தவமுடிவில் வரம்பெற்றுப்
 புதிய அமுதசரபியாய்ப்
 பூரித்து ஒழுகுவேன்.
 அப்போது கூட
 என் வாசகர்கள்
 என்னை ஏந்தி ஏந்திப்
 பிறருக்கு வாசித்துத்
 தானம் பண்ணியே
 பழும் பெருமை பேசிப்பேசிப்
 பதுக்காது போகிறார்களே!

ஏத்தனை மொட்டைகளையும்
 எத்தனை அமுதசரபிகளையும்
 இவர்களுக்காக ஏந்தினேன்!
 இவர்களுக்காக நான்
 சாகாவரம் பெற்றும் இவர்கள்
 செத்தே மடிகிறார்களே!
 இதுதான் என் வேதனை!

என் வாசக பக்தர்கள்
 பரம்பரை வள்ளல்கள்.
 வள்ளல்களை நான்
 வாழ்வைப்பது எவ்வாறு?



மலைக்கன்னி

பாரதத்தாய் பெற்றெடுத்த பாவி எனதன்னை! சீரழிவுக் காளான சீதையவள்! - பாராண்ட வெள்ளைத் துரையான் விரித்த வலைவீழ்ந்தாள்; உள்ளம் பறிகொடுத் தோடிவந்தாள்; - அன்னியணைத்(து) ஆசைக் குழுறலுடன் ஆய்ந்து வளர்ந்துவிட்ட பாசப் பிணைப்பீந்த பற்றறுத்தாள்; - மோசப் புதர்மலிந்த நாட்டின் புலன்மயங்குங் கேட்டின் அதர்மத்து வாழ்வை அறியாள்; - முதலில் இராமன்தான் தான்பெற்ற இன்பக் கணவனென்று இராப்பகலாய் என்னியிலு மாந்தாள்! - தராசோ ஒருபுறமாய்ச் சாய்ந்தே உபத்திரவஞ் செய்தும் மறுபுறத்தைக் காணுது வாழ்ந்தாள்! - சிறுதவறும் காதலைன் நாடாது காத்தாள் எனதன்னை; மாதவமே பூண்டாள் மகிழ்மனத்தே! - பாதகங்கள் அஞ்சாமற் செய்தான் அயலான் துரைத்தந்தை தஞ்சமொன் றில்லாவென் தாய்மணிக்கு. - கொஞ்சமோ அன்னை வடித்தகண்ணீர்! ஆறும் மகாவலியென் அன்னையவள் கண்ணீர்தான், யான்றிவேன்! - பின்னும் கணவன் மனங்கோணைக் கற்பரசி அன்புக் குணவதியாய் இன்பங் கொடுத்தாள். - நினமும் தசையுமே வேண்டித் தசித்திருந்த தந்தை விசைப்புலனால் என்னை விதைத்துத் - திசைதுறந்து ஓடியே போயினனே!... ஓலமிட்டென் அன்னையவளம் வாடி வரைநின்று வான்பார்த்தாள். - நாடிப்போய் நத்தற் குறவில்லை; நல்வழிக்கும் மார்க்கமில்லை; பித்தே பிடித்ததம்மா பேதைக்கு! - செத்துச் சிவலோகஞ் சேரச் சினைத்திருந்த என்றன கவலையாற் கூடாது காத்தாள். - அவலமொன்றும் ஆர்ப்பாட்டம் இன்றி அவனி பரிகசிக்கும் வார்ப்பாய்ப் பிறந்தேன் வரைநாட்டில். - சீரத்தாய் சிறியேன் பிறப்பெடுக்கச் செத்தாள் சிறிதும்

அறியாளாய் என்றன் அழகை - இறைவன் அதுபோழ்தே என்னை அழித்திட் டிருந்தால் புதுவாழ்வு பெற்றுப் பொலிவுற்(ரு) - இதுபோழ்தீண்(ரு) ஈரெட்டுச் செல்வம் எவிதாக வேயடைந்து பேருற் றிருப்பேனே பேய்ச்சிதான்! - மாறுக மாற்றுந்தாய்க் கையில் மலைக்கன்னி என்வாழ்வைப் போற்றும் இறைவன் பொறுப்பளித்தான்! - கூற்றுவனும் ஒரவஞ்சத் தானேதான்! ஓரியையில் என்னை வாரிக் கவர்ந்து வரித்தானே? - காறி உமிழாக் குறையாக ஊருலகம் தூற்றத் தமியேளைச் சீரழிந்தாள் தண்டித்(து)! - இமைபோலும் ரும்மக்கள் காத்தவந்தத் தாய்மாற்றுள் கண்ணியெனை அம்மிக்கல் ஸாக அரைத்தெடுத்தாள்! - விம்மல், விசும்பல், பொறுமை, விழிநீர், அவலம் விசும்பிற் கலந்ததொரு வாழ்வு ! - பசும்பால் குடித்தே அவர்வாழக் கூழ்நீர் அருத்தி முடித்குமுனை; வேலை முதுகில்! - படித்திடர்கோ சர்வகலா சாலைகளின் சாகசங்கள் மிக்குள்ளார். பர்வதத்துக் கண்ணிநான் பார்த்தறியேன்! - கர்வமுடன் மாற்றுந்தாய் என்றன் மனமெழடிய எனதாயைத் தூற்றி, 'அவள்பாரத்தை, தூ!' வென்பாள்! - ஈற்றழியாய் 'அபபனில்லா நீயோர் அடிமை!' எனவுரைத்துக் கொடுப்புளிக்க வேலை கொடுத்தகல்வாள்! - குப்பைப் பருத்திக் கிழிசலுடை; பட்டே அவர்க்காடு; துருத்தும் நகைகளவர் துய்ப்பர். - கருத்தெனக்கோ பொய்த்தங்கச் சங்கிலியும் பூவும்!.... திருப்திக்கோ வைத்தவழி கானேன்! வரமிலையே! - இத்தலத்தில் பின்பிறந்த கண்ணியரோ பெண்மையதன் பேற்றுடனே கண்ணிறைந்த வாழ்வு கழிக்கின்றார். - கண்ணிநான் மற்பத்து நான்காண்டாய் மூக்கறுந்து கண்ணிமையின்

வெப்பத் தழிகின்றேன் வெற்பகத்தில். - கப்பத்தாய்
 ஆசை பலகூறி ஆர்வப் படுத்தியென
 மோசம் புரிகின்றான் முக்காலும்! - நேசக்
 கரம் நீட்டிக் காளையரும் காதலிப்பார்; - ஆனால்
 வரங்காட்டார் வாழ வரித்து! - தரங்கெட்டேன்!.....
 ஆபத்தைக் கண்டும் அறியாதார் போலிருந்து
 பாவத்தைக் கட்டுகிறார் பாட்டியம்மை! - சாபத்தால்
 பேருக் கமையவிந்தப் பெண்ணை மலைக்கன்னி
 யாருக்காய் இம்மலையில் ஆட்பட்டேன்? - பாரோரே!
 கல்வி, பொருள், சொந்தம், சைக்சீ தனமின்றி
 அல்லற் படுமிள் வழுதைக்கு - நல்ல
 தராதரப்பண் புண்டு; தனிநாற் குணமும்
 தராதலத்தின் ஆற்றியும் காரும்! - நிராதரவு
 பின்னிப் பினைந்தேற்குப் பேருதவி செய்தாலென்
 கன்னிமையும் நீங்கும் கனிந்து.



புனர்வாழ்வு

(பாரதத்திலிருந்து வந்த கடிதம்)

மாவலி கங்கை
 எம் கண்களில் தொடங்குவதாக
 நீ அடிக்கடி பாடுவாய்.

நான் கூட நினைத்திருந்தேன் -
 எனது சோகாந்த இதிகாசத்தின்
 கடைசி அங்கம்தான்
 என் பிரியாவிடை என்று.

இங்கு வந்தபிறகுதான் தெரிகிறது
 அந்தக் கடைசி அங்கம்
 முதற்காண்டத்தின்
 முடிவு மட்டுமே என்று.
 பாவங்களைப் புனிதப்படுத்தியே
 காய்ந்துபோன
 பாரதத்தின் ஆறுகள்,
 என்னிக் கண்டதும்
 துள்ளிப் பெருகி ஒடுகின்றன!..
 இரண்டாவது காண்டம் -
 இங்கே தொடங்கியதடா!

மகாத்மா காத்தது -
 புண்ணியங்கள் அடைக்கப்பட்ட
 ஒரு பாறைக்கலசத்தையே.
 பாரதி உரித்ததுவும்
 அந்தப் பாருக்கல்லைத்தான்!
 அதையேதான் நானும்
 கரைதட்டி இருக்கிறேன்.



ஆடம்பரத்தின் அடியைத்தேடி
மனிதாபிமானமண்ணைக் கிண்டும்
கறுப்புப் பன்றிகள் -
விஷங்குவின் அவதாரங்கள் என்று
பூஜிக்கப்பட வேண்டியவையா?
நீ சொல்!

ஆபிருன் போர்வையால்
ஆடம்பரத்தின் உச்சியைத்தேடும்
அமைதியை நாடு கடத்திய
சுயநலப் பருத்தி அன்னங்கள் -
பிரஹ்மா ஆவதுண்டா?
நீயே சொல்!

நன்மைகள் இங்கே
அஞ்சாதவாசம் புரிகின்றன -
போலிகளுக்கு
ஆடைகளாக மாற அஞ்சி.
இந்தப் பானறயில்
பொய்த்துக் கொண்டிருப்பனவோ
ஒவ்வொருவர் வாயினின்றும்
உருக்கிப் பீயச்சப்படும் -
'கொடை - சகோதரத்துவ-
யயர் குண - மனிதாபிமான-
தமிழ்த்துவ' லாவாக்களே!
இந்தப்பாறை -
கிண்ணஸ் புத்தக நாடகமேடை!



'பசிக்கிறதே' என்ற
என பத்ததையே மீட்டுவதால்
நாறும் பெருந்தீனிக்காரன் கூட
முக்காலமும் உணர்ந்த

முனிவன் வேஷம் போடுகின்றன.

இந்தச் சகோதர காதகத்தில்-
உடன் பிரப்புக்களுக்கும்
இரத்தத்தின் இரத்தக்களுக்கும்
சைவங்கள் நான்
இரையாகிப் போகின்றேன்!
அங்கிருந்து சுமந்துவந்த
என் உழைப்பு மணிகள் -
இங்குள்ள முனிவர்களின்
உண்டியல்களுக்கே தீர்ந்துவிட்டன.
வரம் எப்போது கிட்டுமோ!...

என்
பசி மூடையைச் சுமப்பதற்காக
நான்
ஓரே ஒரு நிமிஷமேனும்
பிராணுயாமம் செய்தாள்
அடுத்தவன் -
எனக்குரிய காற்றையே தின்று
எப்பம்மூவிட்டு விடுகிறேன்!...

அந்தத் தீவிலிருந்தபோது
சிற்றன்னையின் சொத்துரிமை பற்றி
எந்தச் சட்டத்தரஸியுமே
எனக்குச் சொல்லித்தர வில்லையே!...
தாய் நாட்டுக்கான
என் நம்பிக்கைப் பேரவாடே
என்னைப் பலியாடாக்கியதடா!
எழுபத்தேழை வெறுத்தநான்
இங்கே
எல்லா நாளையுமே வெறுக்கிறேன்!...

நீயும்
மலைநாட்டுச் சட்டியில் இருந்து
பாரத நெருப்புக்கள்
பாய முனையாதே!

பாரதியும் காந்தியும் புத்தரும்
இங்கே
பிறந்தது மட்டுமல்ல;
இறந்ததுவும் தான்.
பாருங்கல்வில்
நாரை உரித்து உரித்தே
தங்களுக்குரிய தண்டனைகளைத்
தாங்களே நிறைவேற்றிக் கொண்ட
அமானுஷ்யங்கள்!

அலையப் பிறந்த பண்டாரங்கள்தாம்
இங்கே
பாதைக்குப் பாதை
பல்லிளித்துத் திரிகிறூர்கள்.
தெருவுக்குப் பத்தாய
பக்தி ஆலயங்கள்
வானத்தை அளக்கின்றன.
பாவ நாகங்களின்
முடிவற்ற ஊர்வலம்தான்
இந்தப் பண்டார அலைச்சல்களோ?
மனைவத்திய மனைகள்தாம்
இந்த பக்தி ஆலயங்களோ?

இலஞ்சக் கப்பங்களைத் தாங்கமுடியாமல்
உண்டியல்களே உடையும்போது
நான் எம்மாத்திரம்?

46

16 -
உன் மலையகத்தின்
சந்தாச் சமுதாயங்களை நம்புவாய்;
என்னை நம்ப மாட்டாயே!
இப்போதாவது நீ
என்னை
நம்பித்தான் ஆகவேண்டும்.
நான் -
பதம் பார்க்கப்பட்ட சோறு!
உன்
பிற்றன்னைச் சிலோனை நம்புவதைவிட
இவ்விஷயத்தில்
என்னை நம்படா!

இங்கோ
'வந்தார்க்கு வாழ்வு'
என்ற சினவை
'வந்தாரால் வாள்வு'
என்று நனவாக்கிக் கொள்!
வெள்ளித் திரையின் விக்கிரகங்கள்
வாழ்வுத் திரையிலோ
அழகான
பிக்காஸோ ஒவியங்கள்!

17
அவலை நினைத்தவாறே
நூரலை உடைக்காதே!

அடுத்த பிறப்பில்-
எனக்கு நம்பிக்கை இல்லை.
அப்படி ஒன்றிருந்தால்

47

பிச்சைக்காரன் புலம்புகிறுன்

உன் வீட்டுத் தொட்டிலில்.

நானே

உன்தோர் குழந்தையாக

மிக விரைவில்

புனர்ஜென்மம் எடுக்குமுன்னர்-

என் சிதையில்

உன் உடன்கட்டை

அவசியமற்றது.

இதை

இருமுறை வாசித்துக்கொள்!

உன் பாரத நுழைவின்போதே

என்னைச் சுட்டிக்காட்டி-

‘உன்னே இருப்பவள்

பூலாண்தேவி அல்லள்;

இவனேதான்! ’ என்று

நீயே சத்தியம் செய்து

வெகுமதி பெறும் மனது

உனக்கும் ஏற்படலாம்!

இது பாரத வாசனை!

மகாத்மாக்கள் இறந்த டூமியில்

இந்தச் சிற்றுத்மாவும்

இரு பிறப்புக்காகப்

போராட முடியுமா?

(இந்தக் கடிதம் எழுதியவர், ஆரூவது மாதத்தில் இறந்து
விட்டார். அவரின் ஆத்மா சாந்தி பெறப் பிராத்துக்
கிழேன்.)

‘பத்துப்பேர் உண்பதனைப்
பதினெருவர் உண்பதனால்
பத்துப்பேர் பட்டினியாற்
பரிதாபப் படுவர்’ எனப்
புத்தியிலா மாணிடனும்
புகலானே; ஏனையா
கத்துகிறீர் இப்படிநீர்?
கத்தாதீர், யோசிக்கின்றேன்

பாதையிலே பரதேசிப்
பண்டாரக் கோலத்தில்
வாதையிலே நானிருந்தேன்;
வந்தவணீர் கண்டுருகி
‘வாதம்பீ! என்வீட்டில்
வந்திருந்து வாழ்’ என்று
குதில்லா மனத்தேனைச்
குட்சமமாய்க் கொண்டுவந்தீர்.

சிலநாள்கள் என்னுறவு
சிறிதாகிக் காட்டியதால்
பலநாள்கள் ஏனையா
பண்பின்றிப் பேசுகிறீர்?

கலமேந்திப் பிச்சையினைக்
கேட்டுத்தான் நான்வாழ்ந்தேன்.
இலைனன்று சொல்லவில்லை;

இகழ்ச்சிகளும் கொள்ளவில்லை...
49

இழுவை மர்மம்

இப்போது நீரென்னே
 இழிவான மகனென்று
 துப்புவதால் நானினிமேல்
 துண்டுமுழும் இடைஇறுக்கி
 அப்பாவை அம்மாவை
 அங்கிநின்று யாசித்தால்
 தப்பாகப் பேசாரோ?
 தருவாரோ செம்புமணி?

பிச்சையெடுப் பவனேயான்;
 பிச்செகதுவும் அதிலில்லை.
 மிச்சத்தைத் தின்றுவந்த
 மிதமான வாழ்க்கைதனை
 அச்சமின்றி யான்தொடர்
 அமைத்துத்தான் தாருமையா!
 பிச்சைக்கே போய்விடுவேன்!
 பிறகேனுண் வழிக்கேயான்
 வருகின்றேன்? - இனிமேலும்
 வாயில்லாப் பேயனென்றென்
 எரிகின்ற நெஞ்சத்தில்
 எண்ணெய்வகை சொரியாதீர்!
 சிறுகுடிலை யான்விடுத்துச்
 செல்லுவதால் இக்குடிலே
 திரியில்லா விளக்காகும்!
 தீபத்துக் கென்ன செய்வீர்?

ரபர்த் தோட்டமொன்றில்தான்
 அன்னை பிரசவித்தாள் என்னை...
 வாழ்க்கை வாயினுள்
 சூயிங்கம் ஆக
 நான் இழுபடுவதன் காரணம்
 இப்போதுதான் புரிகிறது!

பளிங்கு கோவி வாங்கப்
 பைசா இல்லா கெய்ஷாவாக
 ரபர் விதைகளையே
 தோட்டத்து நெற்றிகளில்
 உருட்டி விளையாடினேன்.
 இன்றே-
 வறுமை வண்டுகளால்
 உருளத் துலோக்கப்படுகிறேன்
 இதனால்தானே?

அந்த
 விதைகள் பிளந்துவந்த
 வயிற்று ஒடுகளால்
 விசிறி பூட்டி
 பேருவிரல்-ஆள்காட்டி விரல்களுக்கிடையில்
 இறுக்கி ஊதி
 உவகை அடைந்தேன்.
 இதனால்தான் இன்று
 மேல் - கீழ் விரல்களுக்கிடையில்
 நானே ஒரு விசிறியாகி
 ஊதப்படுகிறேனே?

மன் பாலைக் கிண்டி
 மாலைகளில் அலைந்தேன்.

இன்று
சிரட்டை ஏந்தி
ஒருவாய் அளிட்டேட
நிர்ப்பந்திக்கப் படுகிறேனு?

ஆழவேர் ஊன்றியும்
ரபர் மரம் ஓருநாள்
அடுப்பையே நாடும்-
பிறருக்காய் எரிவதற்காக.



இது னல்தான் இன்று
இந்த மண்ணே எனக்குப்
பாலையாகி விட்டதுவா?

அடிவெட்டு தூர்ந்து போனால்
மேல்வெட்டும் கங்கு வெட்டுமாக
மேற்புறமே பார்த்து நின்றேனே-
அடித்தளம் இற்றுப்போக
பேலுலகை மட்டுமே
நான் இன்று நம்பிநிற்பது
இதுல்தானே?

வெட்டுவாய்ப்பால் இறுகி
ஒட்டுப்பாலாய் ஓடிநீண்டு
மீதிப்பால் வெளிப்படாமல்
மீதித்துக் காக்கும்.
நானே-

ஒட்டி உலர்ந்துபோய்
மீதிநாள் வாழும்
பாதுகாவல் இல்லாது
பரிதவிக்கின்றேன்!...

நகரத்து கெய்ஞாவாக
நான் மாறியும்
அதே நாடி-நரம்புகள்!
சிரட்டை ஏந்திச்
சேகரித்த பாஸ்
அளிட் கலவையால்
அல்வாவாக்கி

அலையெறியும் கடல்மூழ்கி அரியவொளி முத்தெழுத்து,
 மலையுறையும் மண்ணூழ்ந்து மாணிக்கக் கல்லெடுத்து,
 நினவுறையும் வானகத்தின் நில்லாவான் வில்லைணய
 பலசிறப்புப் பேரணிகள் பகட்டாகப் போடவில்லை.
 நினைவுக் கடல்மூழ்கி நெஞ்சகத்து முத்துருவி
 எனையும் பிழித்தடக்கும் எம்மீழத் தாய்மடியில்
 காணிக்கைக் கல்லெடுத்துக் கவிபாடிக் கடல்கடப்போய்!
 தேவைகள் மோய்த்துலவும் தேன்பானம் தந்தனையே!
 பானத்தின் கவைமனதிற் பாங்காய் இனிக்கையிலே
 கானத் தவரியற்றிக் கடுந்தேன் கொட்டுவதேன்?
 கொட்டும் வலியென்றன் குழந்தை மனத்திடையே
 வெட்டும் பிள்ளைகளின் வேதனையை ஈவதுமேன்?
 எங்கோ ஒருமுறைதான் ஏற்றுத்தேன் உன் முகத்தை.
 அங்கேயே நம்பார்வை ஆதியுடன் அந்தமடா!
 உன்றன் படைப்புகளை ஊன்றிப் படித்துமனம்
 கண்றிச் சிவந்தெழுந்த காலத்தை மீட்கின்றேன்.....
 மலையகத்துன் பச்செறிவில் மலைபோலும் நீ நிமிர்த்து
 கலையுலகும் சுற்றிவந்தாய்; கடல்கடந்தின் றகல்கின்றுய்.
 நின்போற் படைபலரும் நிலையறுந்து நீர்வார் த்தும்
 பொன்னச்சைப் பொறித்துவிட்டுப் போய்ச்சேர்ந்த
 புயற்காட்சி
 இன்னுந்தாம் இம்மனத்தில் ஏக்கமெனச் சுழலுகையில்,
 பன்னீரின் செல்வனேயோ! பாரதத்தை முதுகமைத்தாய்த்
 ஏக்கக் கதறலுடன் இதயத்தின் பித்தடர்ந்த
 யாக்கைக் கல்லைத்தனை அனுப்பியுளாய் அன்பரர்க்கு!
 படைப்புகளின் பூங்காட்டில் பல்வேறு மரம்நாட்டி
 விடைத்துத் திரிவதென வீறுதமிழ் எண்ணுகையில்

உள்ள மரந்தானும் ஒவ்வொன்றைய் மண்பெயர்ந்தால்
 உள்ளந்தான் என்னபடும்? ஓ, துயரம்! உணர்விழுந்தேன்.
 சோகக் கடல்நடுவில் சோகைதத் தளிக்கின்றேன்.
 ஆகக் குடல்தெறிப்ப அன்பிறுக்கால் ஆடுமுளம்....
 பீழை தருவதிந்தப் பிரிவுத் துயர்! பாடும்
 ஏழை நமத்கெல்லாம் எம்மண்ணும் சம்மதமே!
 குளிர்மண்ணில் வெடவெடப்பு; குடல்காயும் பசி, தாகம்;
 தளிராய்ந்தே மெய்காய்ந்த தத்துவங்கள்; சாதணைகள்...
 சுடுமண்ணிற் சிலவேளை சகமாக நீவாழ
 முடிந்திடலாம்; அதனாலே முன்னேறிச் செல்: வாழ்க!
 நேசங்கள், தோஷங்கள், நிறைவுபடா மோசங்கள்,
 வாசங்கள் மிகமலிந்த வசந்தங்கள் மலர்மலிந்த
 தேசங்கள், துயரங்கள், தெவிட்டாத கோஷங்கள்
 நீசங்கள் யாவையுமே நீயேந்திச் செல்வதுபோல்
 நிகழ்ச்சிகளும் கொண்டிருக்கும்; நிகழவந்த மனங்களிலும்
 புகழ்ச்சிகளும் இகழ்ச்சிகளும் போகாதே நின்றிருக்கும்.
 தாயின் முலைப்பாலெம் தலைமீது கடைசிவரை
 ஓயாது நிற்பதுபோல் உன்றனது சிந்தனைகள்
 இறந்த காலமதாய் இருந்தாலும் என்றென்றும்
 மறந்த காலமதாய் மாருவே; அதுபோதும்!
 வலக்காலை முன்வைத்து வாழ்த்துக்கள் பின்தோடருச்
 சளைக்காது புத்துலகச் சத்திரத்தை நீநோக்கி
 ஈங்கிளைந்த எண்ணங்கள் இனிதே துணைக்குவர
 வீங்குவலம் புரியோசை வீரிடவே புறப்படுவாய்!
 ஆங்கிருந்து நீவீசம் அத்தனை மூச்சுக்கட்கும்
 ஈங்கிருந்து பதிலுண்டாம்; எம்மௌர்க்கும் பங்குண்டாம்.

(தோழர் வீ. பன்னீர்செல்வம் பாரதம் செல்லுமுன், 1973ல்
 ‘செய்தி’ ஏட்டில் எழுதியிருந்த பிரியாவிடைக் கவிதைக்குத்
 துணைக்கவிதை.)

அந்தப் பழைமை!

எங்களைப் பிரசவித்த
எங்கள் குடில் மாளிகையைச்
சடைக்கொக்கோ மரங்கள்
சல்லடையாய் மறைத்துநிற்கும்.
எங்களதும்
எங்களைப் போன்ற வால்களதும்
பால்ய காலத்துக்
கொக்கோகங்களையும் கூட
அந்தத் தோப்பு
மறைக்க மறுத்தில்லை!

எங்களின்
வறுமை ஆசைகளுக்கும்
சில்லறைப் பட்டினிகளுக்கும்
அந்தக் கொக்கோக்களிகள்
பல வேளைகளில்
நகர மங்கள்களாக
எமது பிச்சை வயிறுகளுக்குள்
வழுக்கிச் சென்றதுண்டு.

குரிய காய்ச்சலால்
வழுக்கைச் சளி நீங்கிய
காய்ந்த விதைகளும் கூடத்
தேங்காய்க் கீற்றுக்களுடனும்
சிலவேளைகளில்
திப்பிலிக் கருப்பட்டிகளுடனும்-
கண்டோலையும் எட்டுவையும்
கையேந்தச் செய்ததுண்டு.

56

அந்தக் கிராமத்து மங்கள்களையும்
கிட்டங்கிச் சாக்கலேட்டுகளையும்

(முதலாளிக்குத் தெரியாமல்)
சாப்பிட்டால்
சோகைவரும் என்று
தோட்டத்தில்
தண்டோரா போடுவார்கள்.
ஆனால்
சோகைகளான எங்களைக்கண்டு
முதலாளித்துவச் சோகைகள்
பயந்தோடிய தண்டு!

அன்றகொட்டைச் சதங்களுக்கா
மரத்துச்சு மரமாக
மாலைகளில் நாங்கள் அலைந்ததால்
அந்தத் தோப்பிள்
எங்களை அறியா
அனில்களும் இல;
எங்களை அறியாமல்
பழுத்த மரங்களும் இல.

கனிகளை உடைத்து
பாலர்களை உருவியபின்
எறிந்த ஓட்டுப் பிரதேசங்களின்
அழகிய உடல்கள் தயாரித்த
நுள்ம்புசிகள்-
ஆயிரம் தட்டவைகள்
எங்கள் உடல்களில்

* * *

57

அக்கியுபங்சரால்

நித்திரைக் குருதியை உறிஞ்சியதால்
நாங்கள்
சும்பமகர்ணார் களாக மாறவே இல்லை!

எங்கள் பெற்றேருக்கு
வியர்வையைச் சம்பளமாக்கிவிட்டு
விதைத்தீன் மூடைகளை
லாறி வயிறுகள் உண்டு
ஏப்பமிட்டு நகர்வதால்
எங்களின்
வறுமைக் கக்கஸ்களே
நிரம்பி வழியும்

ஓவ்வொரு பத்தாம்நாளும்
வியர்வைகளைத் துடைப்பதற்காக
ஒருமுழும் துணியை
முதலாளி எறிவார்.
அந்தத் துணியை விரித்துப்
பிச்சை எடுத்தே
எங்கள் பெற்றேர்
எம்மைத் தரிசித்தார்கள்.
எனினும்~
எங்கள் பெற்றூர்
எங்களின்
ஞானக்கண காவியத்தை
இயற்றி அரங்கேற்ற
இந்தக் கொக்கோத் தோப்புத்தான்



கொடை வள்ளலாக இருந்தது!

எங்கள் நாவுக்கு
நரம்பைத் தத்ததுவும்
இந்தந் தோப்புத்தான்!
எத்தனைக் கணிகளின்
இனிய நரம்புகளை
எங்கள் நாவுகள் உண்டு
பண்பட்டிருக்கின்றன!



இன்றெல்லாம்-

குடும்பச் சகோதரர்கள் நாங்கள்
கடுகுமணிக் குபேரர்களாக
நகரக் குகைகளில் நடிப்பதற்கும்
இந்தக் கொக்கோத் கோப்புத்தானே
காய்த்துக் கணியீந்து
கலைகளைச் சொல்லித் தந்தது!
எங்கள் தந்தையாரின்
உழைப்பை மெச்சிய தோப்பு
அவரைத் தன்
மண் வயிற்றுக்குள்ளே
சலீகாரம் எடுத்துக்கொண்டது.

எங்கள் தாயாரை

நாங்கள்

எங்களின்

நகரக் குகைக்கே வரும்படி

இரந்து நிற்கிறோம்.

ஆனால் அவரோ-

அந்தத் தோப்பிலேயே

எங்கள் தந்தையாரை அடுத்தே

துயில்வதற்காகத் தவமிருக்கிறார்!

எங்கள் பழைமையை

எங்கள் தாயார்

பக்குவப் படுத்துகிறார்!

இதனால் நாங்கள்

விடுதலை கிடைக்கும்போதெல்லாம்

எங்கள் வளர்ந்த நாள்களை

அந்தத் தோப்பிலேயே

கொண்டாடி வருகிறோம்!

60

கொக்கோ மங்கூஸ்களையும்

நாங்கள் மறந்திடவில்லை!

அர்த்தராத்திரியில் நாங்கள்
குடை பிடிப்பதில்லை!

நகர இருஞ்சான்

எங்கள் பிறந்தகம் என்று

பால்ய வால்களிடமே

சாதிக்கப் புனுகுவதில்லை!

எங்கள் தாயார்

மரணமீன் வரும்வரையில்

கொக்காக

அந்தக் கொக்கோக் குளத்தில்
ஒற்றைத்தவம் செய்சிறுர்.

அந்தப் பழைமையால்

நாங்கள்

இவ்விரு குளங்களை

எங்கள் முகங்களில்

கட்டிக்கொண்டிருக்கிறோம்.



61

போறினுக்குப் போறுனும்!

(கங்காணி காட்டப்பன் குடித்துவிட்டு வந்து:-)

காட்: அடியேய் சின்னாச்சீ! அழகப்பன் எங்கேம்?
சின்னாச்சீ: குடிச்சா மூலயில குந்திக்கிட்டு கெடங்களேன்'பா!
எந்தநாளும் போராட்டம் இதுவாவே போயிறி
சொ!

காட்: மொந்து மொந்துன்னு மொத்துனே ன் ன
எப்பாலங்கிறேன்?
எங்கடி அழகப்பன் எருமயாட்டம் சுத்தப்
஗ோபனேன்?

சின்: கங்காணி, மொதல்ல கழட்டுங்க மழக்கோட்ட!
எங்கதான் போயிடுவான் எங்க அழகப்பன்?
ஓங்க மகன்தானே? ஓளரூம் ஒக்காருங்க!
இன்டரு மூயுக்கு இன்னைக்கி வாடான்னு
அண்டைக்குக் கடிதாசி அனுப்பு னங்க
நெனப்பில்ல?
அதுக்குத்தான் புள்ள ஆறு மணிக்கெல்லாம்
புதுகுட்டு அடிச்சிகிட்டு பொழுதோட
போயிருக்கான்!

பொற்றுக்கோ எங்கேயோ போறேன் னு
சொன்னானே?

காட்: சரீனு நீங்கதானே சல்லியெல்லாங் குடுத்தீங்க?
மூட்றீ வாயேன்னேன்! முட்டாப் பயராஸ்கோல்!
தேற்ற வேலயெல்லாம் தெசகெட்டுப் போகுதேம!
பெரசா வரிமைன்னு பதிஞ்சதுவும் போதுண்டி;
அரசாங்க வேலைன்னு அறுநூறு வாட்டிபோனேன்!
பணங்கட்டிப் பாத்தமே, பாச்சா பலிச்சிச்சா?
மெனக் கெட்டு எத்தி னிநா மேடி விசன்
வேலசெஞ்சோம்?

62

எதுக்குமே ஆச்சாடி? எம்புட்டுப் படிக்கவச்சேன்!
கொதிக்குது, கொதிக்குது மீ! கோணப்
புத்திக்காரன்!

இந்தத் தோட்டத்தலேய இருக்குது
வேலைங்கிறேன்!

(சாக்குக்காரன் கந்தன் வருகிறான். அவனுடன் தொடர்
கிறார்)

சுந்தா வாடாப்பா! கதய நீ கேட்டியாடா?
சுப்போவியர், கணக்குப்புள்ள, சுப்புரண்டன்
வேலையெல்லாம்
எப்பவேயே இருக்கேடா! ஏண்டா அழகப்பன்
போற்றுக்குப் போறேன்னுட்டுப் போராட்டம்
போடனுங்கிறேன்?

கந்தன்: ஆரிதுக்கு என்னுசொல்லி ஆகிறது என்னப்பா?
அரசாங்க வேலைன்ன ஆகாது நம்பளால!
சரி உடுங்க! பிசிநகம் சரிவராது தம்பிக்கு!
தோட்டத்தல் வேலைன்ன தொரபாரு குடுக்க
மாட்டான்.

கேட்டாக்கா கேட்கிறுயங்க, ‘கேப்பீயா
ஆயிட்டான்னு
சொந்தக்காரன், தாய்தகப்பன் தோட்டத்தல்
இருக்கையில
எந்தக்காலம் றாட்டியா என்ன வேலை
பாப்பான்? னு!

காட்: யார்றுப்பா இவன் ஒருத்தன்!... அதுசெட்டுது!
இங்கவானும்!
வேறெங்கயுந் தேடிப்பாத்தா வேலைன்னு
கெடைக்காதா?

கந்தன்: தோட்டங்கள்ல வேலசெஞ்சா தொலுகூட
மிஞ்சாதுன்னு
பாட்டாத்தான் பாடிச்சே, பங்காரு
அழகப்பனும்!

63

வேற எதனைச்சும் வெளியில செஞ்சாத்தான்
வாற காலத்துக்கு வழியாச்சி! இல்லாட்டி
சந்தியாவ்வ இருந்து எலங்கைக்கு வந்துப்பட்டு
காந்தியாட்டம் குடுபட்டு கதியில்லாம
போகணுமாம!

காட: (கோபத்துடன்)

என்னோடா என்னென்மோ எக்குப்பிக்கா
உட்றேங்கிரேன்!

என்னோடா ஒனக்கெல்லாம் என்னோடா
ஆகிப்போச்சு?

ஆர்க்காட்டுக்கு, எழுதான்னு அன்னைக்கே
அடிச்சமுதேன்!

கூறுகெட்ட இந்தப்பய கொழும்பேதான்
வேணுமுன்னன்!

எழுதிப்பட்டுக் கடசீல இப்பளங்க போகப்
போருன்?

போறதுன்னு எழுதியிருந்தா போய்லை
இருப்போண்டா!

போற்றினுக்குப் பேரரேந்னு போகத்தான்
மாட்டாண்டா!...

(அழுகிறார் கங்காணியார். கந்தன் சின்னைச்சியிடம்
உரத்தகுரவில்:)

கந்தன: கங்காணி அப்பாவுக்குக் கருவாடு
கொண்டாங்கம்மா!

வெங்காயம் இருந்தாலும் வையுங்க
கொண்டாந்து!...

(கங்காணியாரிடம் தாழ்ந்த குரவில்:)

அழகப்பன் மேலாரு அப்பழுக்கு சொல்லாதீங்க!
பழகிப் பழகித்தான் பயபுள்ள திருந்திருக்கு!...

64

எலங்கயில இனிமேல எப்புடித்தான் ஓழச்சாலும்
பலன்காண ஏலாது! பகவானே செத்துப்
பொய்ட்டான்!

கோருமேந்து வேலைன்னாலும் கோப்பித்தோட்ட
வேலைன்னாலும்

ஆருமே எலங்கயில அஞ்சிசதம் சேக்கேலாது!

இப்படி நெலயிலதான் இங்க முடியாதுன்னு
அப்ரேரு போறேன்னு! அழகப்பன் ஆடியோடுது!
பாச்போட்டும் எடுத்தாச்சி! பணமும் கட்டியாச்சி!
ஆசீர்வாதம் குடுத்துஇனி அனுப்பறது ஜயாவேல!
பாறேனுக்குப் போயிட்டு பாருகிப்பரா இருந்துட்டு
வாறேன்னு சொல்லிக்கிது! வருசம்ரெண்டு;
லச்சம்ரெண்டு!

கடல்கடந்து வந்தேதான் கல்யாணமும்
செய்யுறதாம்!

சொடலைக்கும் போவாண்டா, சொறணகெட்ட
ஊருசத்தி!

ஒப்தேசமா நீயும்பண்றே? ஒடுக்கீறுவேன்
ஒன்வாலயும்!

அபச்சாரம் செய்றதுன்னு அப்பனயும்
கொல்லுவீங்க!

முன்னுக்கு நிக்காதடா! முண்டமே,
போயிதொல!...

கண்ணுக்குக் கண்ணைட்டம் கருத்தோட
வளத்தேண்டா!

இன்னைக்கி இந்தப்பய அப்ரேரு போருஞம்!
பொன்னையா கேட்டப்போ போற்று
போறேன்னன்!

ஒவசியரு கேட்டப்போ ஒவசீச போறேன்னன்

65

மேலீட்டு அய்யாகிட்ட மிடுஸ் போறேன்னான்! பாறேனுக்குப் போறேன்னு பாதிப்பேர்க்குச் சொல்லியிருக்கான்!

ஊருபேரு தெரியாத ஒலகத்துக்குப் போறதுன்ன என்னுடா அர்த்தமுங்கிறேன்? எங்கடாப்பா போபகபோருன்?

சொன்னுக்கா கேக்கோணும்! சொல்லேன்நான் நீகேரு!

அன்னைக்கி ஆர்க்காட்டல ஆறுவயச நடக்கயில, இன்னைக்கிப் போலருக்கு, எங்கருந்தோ வெள்ளக் காரன்

கோப்பிரத் தூருக்குள்ள கொத்துக் கொத்தா மாசின்னான்!

கூப்பிவச்சுக் கும்பிட்டுக் குடும்பமா கரசேந்தோம்!

அறுவதுக்கும் மேலயே ஆயுசம் போயிறிச்சி; கருவாட்டுத் துண்டக்கூடக் காணல்லியே தூருக்குள்ள!

கடலக் கடந்தம்னு கஸ்டமெல்லாம் போயிருது! வெடலப் பயல்களுக்கு வெங்காத ஒலகமிது! போராட்டம்!...வேலயத்த பொறுக்கிப் பயமவனும்

போறீனுக்குப் போருனம்; போனுத்தான் பொழப்பானம்!

நாய்மாதிரி நாங்கள்லாம் நாடோடி ஆகிப் போய்ட்டோம்.

ஆயிமவனும் யோசிக்கணும் அதுதான் அவனுக்கும்னு!

போறீனே பாறேனே போனாலுங் கதியிதுதான்! ஆராரோ சாவுருன்னு அடுக்கடுக்கா சேதிவருது!

சீலரென்டு, சீப்புரென்டு, செருப்புரென்டு, செட்டுரென்டு, மாலரென்டு கொண்டாற மலயளவு முக்கணுமா?

'கடல்கடந்து போன்னே, கண்டதுண்டமா வெட்டனும்டா!

கொடல்நடுக்கம் புடிக்குதுடா! கொலகாரப் பண்டிஜாதி!

பாட்டன்போன வழியிலயே பயமவனும் போறதுன்னு

ஆட்டங்கீட்டம் போட்டான்ன, அப்பறம்நான் மனுசன்ஸ்ல!

(கங்காணியாரின் வெறி தணிகிறது. மகன் அழகப்பன் வருசிறுன்)

அஞ்சநாள்ல போறதுக்கு ஆயத்தமா வான்னேங் கப்பா!

பஞ்சப்படி எல்லாஞ்சேத்துப் பத்தாயிரம் சம்பளமாம்!

(காட்டப்பன் நிதானமடைகிறார். பெருமை முகத்தில் படர்கிறது. பெருமையுடன் செருமி விட்டுக் கந்தனிடம்:)

பாத்தியாடா, கந்தப்பா! பத்தாயிரம் சம்பளமாம்! சோத்துமாட்டுச் சோம்பேறிங்க சொன்னுக்கா நம்புவாங்களா?

ஏம்புள்ள ஏம்புள்ளதான்! எவனவுடச் கொறஞ் சவண்டா?

ஆம்புள்ள பொறப்பெடுத்தா அச்சாரஞ் சம்பாத் தியம்!

தோட்டத்ல பத்துவருசம் சப்புரண்டன் வேலன்னலும்

ஊட்டம் இருக்குமாடா? உருப்புட்டு வருமாடா?

சின்னுச்சி!... சோத்தப்போடு! செமத்தியா பசி இருக்கும்!

கண்ணேறும் பட்டிருக்கும்; கையோட திட்டிசத்து!



அங்கலாய்ப்புப் புன்னகை

(பாரதத்திலிருந்து வந்த இன்னேரு கடிதம் இது-
உழைப்பாளி ஒருவனின் மகிழ்ச்சியிடன்!)

சாயத்தோழா!
மாந்தீவு மலைநாட்டின்
ஆயுட்கால-
உழைப்புக் கலாசாலையிலிருந்து
மரணப் பரீட்சையை
எழுது முன்னரே
என் வாடி தீப்பிடித்துக் கொண்டதால்
பிரதம அதியாகப்
பாட்டி நாட்டை அடைந்தேன்.

நான் வரும்போதும்
எரிந்து கொண்டிருந்ததே,
தீயணைய்ப்புப் படைப்பினர்
நீரை ஊற்றினார்களா,
நெய்யை ஊற்றினார்களா?

இவர்களோ-
பிரதம அதியாகவே
என்னை அழைத்துப்போய்
நீலகிரி மேடையில்
நிகழ்த்துகிறார்கள் விழாக்களை!
திட்டத்திலிருந்த அதிதியை
மேடையிறக்கம் செய்து விட்டு
அவருக்குரிய மாலையை

என் தோள்களில் சூடுவதால்
அவருடைய நாவில்
சூடு பறக்கிறது!

அவர் வயிற்றில் அடித்துவிட்டு
ஏன்தான்
என் வயிற்றைத் தடவுகிறார்களோ!...
உழைப்புக் கலாசாலைக்கு
என் உதிரத்தையே
பீஸாகக் கட்டினேன் அன்று.
இங்கே-
இன்று-
எனக்கே எக்கச்சக்கமாக
பீஸ் தருகிறார்கள்!
காந்தீய பணத்தில்

ஒருநாளின் பொற்கிழில்
முப்பது ரூபாக்கள்!
விழும் மாலைகள் கூட
கனமாகவே இருக்கின்றன!
உனக்கே
பொருமையாக இருக்குமே?

என் உழைப்பு
இங்கே
திறனுய்வு செய்யப்படுகிறது!
கலாசாலையில் அன்றெல்லாம்
என் அருமையை
நானே உணரவில்லையே,
இன்றைய என்னைப்போல!

என் உடலில்
தாலர்கள் விளைகின்றனவாம்!
என் வியர்வையில்
பவுண்கள் உருள்கின்றனவாம்!
நீ இதை நம்புகிறோயா?
அவர்கள்தாம் வீமர்சிக்கிறார்கள்!

போகும் போக்கைப்பார்த்தால்
இன்னுமின்னும் பிரதம அகதிகளை
எதிர்பார்க்கிறார்கள் போலும்!
வராது பேனேல்
என்ன செய்வார்கள்?
இங்குள்ள மாணவர்களை
பயிற்சிக்காக
உன்னிடம் அனுப்புவார்களோ?
மீண்டும் ஒரு
கடல்தான்டு படலம்
ஆரம்பிக்கப் போகிறதோ?

மலைஉழைப்புக் கலாசாலையில்
ஊதியம் இல்லையே என்று
நீ
வருந்திப் பயனில்லை.
கலாசாலைக்கு நீதானே
காசு கொடுக்க வேண்டும்?
நானும் செய்தது அதுதான்!
கலாசாலை
தொழிலகமாய் மாறும்வரை
இதுதான் உங்கதி.

அன்றேல்-
பரீட்சையை எழுதிவிட்டு
இங்கே வந்துவிடு!

என்றாலும்-
இங்கும் ஒரு பிரச்சினை!
காலப்போக்கில்
நீலகிரியும்
ஓர் அஸ்ஸாம் ஆகலாம்!



ஆவிப்பெண்

‘வேதாந்த மாக விரித்துப் பொருஞ்சைரக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?...
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?...
யாதானுஞ் சற்றே... அடடா! குயிற்பாட்டை
என்னென் றழகா யெழுதிவைத்தான் பாரதியும்!
கன்னல் மொழிகட்டிக் காதற் கருபுகட்டி
நீலக் குயிலொன்றும் நின்ற மனமுன்றும்
வாளை யெடுத்தெறியும் வீரக் கவியொன்றும்
மாய நிழற்கூட்டி மாடுங் குரங்கென்றும்
ஆயுந் தமிழினத்தி னயிர மாயிரத்து
தேயர் குழப்பலவும் நின்ற குயிற்பாட்டில்
தோய வளமெல்லாந் தூரத்து வார்ப்புலகில்
யானிருந்த வேளை யழுகைக் குரலொன்று
வானிருந்து வந்து வழிந்ததிரு காதுகளுள்.
இசை யெழுந்தபக்க முற்றெடுத்தேன் கூர்விழிகள்.
நாசித் துவாரங்கள் நன்கு புடைத்தெழும்ப
மூச்சவிடு தற்கும் முழுமுயற்சி செய்துநின்றேன்!
காட்சிப் பயங்கரத்தைக் காட்டிடத்தோர் வார்த்தை
தமிழிற் கிடையாதே! தஞ்ச மொழியிற்
சமர்ப்பிக்கின் றேன் : வெண் சலவை; வயதோ
அமையாது, நூரே வதற்கதிகந் தானே!

இமையாது நோக்கி யிருந்தேன்; நெருங்கிவந்தாள்;
வெள்ளை மயிர்க்கடையும் வீழ்ந்த திரைத்தோலும்;
சொள்ளைக் கவலைகளாற் கோர்ந்தவுரு, வண்ணமது
யாதென்று கூறற் கறிலில்லை யென்னிடத்தே;
காதிற் கழுத்திலெல்லாங் கானலெனக் கைம்பெண்மை;
உட்குழிந்த கண்ணிரண்டு மோட்டைக் குளங்களெனச்
சொற்கணிந்த வாயோ சுழிந்து கிழமெனவே

73

மலைக்குயில்

ஏருவக நெடுங்கவிதை மூலம்
பாரதியாரின் குயிற்பாட்டு

அந்தரத்தில் மேவி யருகடைந்தாள்.

“வாய் பிளந்து,

“சந்தரனே! பாரதியின் சோகக் குயிற்பாட்டில் உன்னை யிழந்தனையா? உன்போற் பலருந்தான் உண்மை நிலைமறந்தார்! ஊற்றுக் கவியென்னும் மாகவியினிப்பாடல் மாற்றுயர்ந்த கற்பனையென்று ரூகித் தினுமே யொருகோடி பேசுகின்றார்!

கற்பனையாய்ப் பாரதியோ காட்டவிலை; இவ்வுலகிற் பொற்பழிந்துங் கற்படைத்த பற்பலரா யென்

போன்று

சொப்பனமாய் வாழ்வின் நூயர்ச்சிக்கும் பெண்டிரதம் நிர்க்கதியைத் தானப்பா நீட்டிக் கவிபடைத்தான்!
பூதமெகன்று யென்னைப்போற் பூவி லலைகின்றேர் நாதந்தா னிப்பாடல்! நாசமுற்றுப் போவதற்கும் எல்லை யிருக்குமெனி வென்னைப்போல் யாருமென்றும் தொல்லைப் படமாட்டார்; தோல்வி யுறமாட்டார்!

நெட்டைக் குரங்கனுக்கும் நீள்கொம்பு மாடனுக்கும் விட்டுக் கொடுத்துவிட்டு வீணை யழிந் தலையார்!

என்றனுருக் கண்டென்கா யெள்ளாவு மஞ்சற்க!
கன்றிக் கறுத்தவந்தக் கால வினையால்
இகழாதே! என்றெடுத்தவ் வெழைசொன் னலும்
அகலாதென் னச்ச மடிமனதிற் ரூமிட.
“யாரம்மா நீ, சொல்” கென றனபாய் வினவலு ந்றேன்.

“பேரைப் பகர்ந்தாற் பெரும்பாவ மாமப்பா!

பேருரே யற்ற பெரும்பிறவி யென்றெடுப்பாய்!

ஆராரோ வென்ற னவலப் பெயர்கேட்டுச்
“ஓ, நீயா!” வென்று சினந்தகன்று போயினரே
ஏன்பா மேலு மெனக்கிவ் வவலங்கள்?
ஆனாலும் நீயென் னவலக் கதைகேட்பாய்

மேனூட் குயிற்பாட்டு மேவியபோ வென்கதையைக் காவியமாய்ச் செய்யுங் கருத்தெடுப்பாய் அப்போது பாவியென்றன் பேரைப் பகர்கின்றேன் என்றுரைத் தாள்

“ஆகட்டு” மென்றேன். அவஞ்டனே தன் கதையைத் தீ சொட்டச் சொன்னாள் சிறுத்து.

ஆவிப்பெண்ணின் பிறப்பு

“நான் பிறந்த நாடோ நலம்பிறந்த நன்னாடு.
மானத்து வீரர் மலையிற் கொடிநட்டுத்
தூரந் தொலைவெள்ளாந் தோணிபல வோட்டிப்போய்
ஊர்கள் பலவாண்ட வோங்கு தமிழ்நாடு.
சாத்திரங்கள், சங்கச் சரித்திரங்கள், சூத்திரங்கள்
முத்தெடுத்தே யாண்ட முதன்மைப் ‘பெருநாடு.
இந்தப் பெருமை யிறங்கிப் படுகுழியிற்
சந்தி சிரிக்கச் சதியாட்டங் கண்டபினர்
ஒல்லாந்தன், போர்த்துக்க லோராயன் வந்தடுத்துப்
பொல்லாத வெள்ளோப் பெருங்கூத்த ஞன்ட
கருகியதோர் காலக் கறுமையிலே தானே
சிறுமைச் சனிப்பிறப்பாய் ஜென்மடெடுத் தேனைண்டு!
“செல்வங் குகைகுகையாய்ச் சீமைக்குச் சென்றதனால்
நல்வயிறு காய்ந்து நவிவுற்று மேதினியிற்
பொல்லா வறுமைப் புயலுக்குட் சிக்குண்டோம்;
எல்லா வழியாலு மின்னற் பலதுய்ததோம்.
வீட்டுச் சுதந்திரமும் வீரத் தமிழ்நாவங்
காட்டுந் திறனுக்கோர் கண்டவழி யன்றில்லை!
பாரதியு மன்று பிறவாத பிற்காலம்!
வீரரெலாங் கோழைகளாய் வீட்டுடுட் டுயின்றிருந்து
ஊர்றியப் பிச்சை யுயிர்வாழுங் காலமது!
சீரற்ற வந்தச் சிறப்படிமைக் காலந்தில்
ஏழைக்கின் ஞேரேமை யேங்குங் குடும்பத்தில்
வாழுப் பிறந்துவிட்டேன் வாழுப் பெரும்பேயுச்சி!
“பிள்ளைக்கோர் பத்துப் பெறுதற் பெருமையெனும்
உள்ளாம் படைத்திருந்த வுத்தமரென் பெற்றூர்க்குத்
தாளாத் தலைவலியாய்த் தப்புத் தலைமகளாய்
ஆளாகி வந்த வருமையைத்தா னென்னென்பேன்!

“ஆனை பேர்க்கே யரைச்சதத்துத் தேவைக்கும்
வீணை தொல்லை விளைகின்ற காலேமன்றே!
தந்தை யெமைவளர்க்கத் தந்த வுடலுழைப்பை
எந்தப் பிறவியிலும் யாரும் பெறுதிருக்க!
‘காலி’மிகக் கேளார்! கொடுத்துதவே போதுமென்பார்!
மாலையினில் வீட்டில் மனைக்குப் பொருள்போதாப்
போதேதா னுள்ளம் பொருமி யழுதோய்வார்!
‘ஏதே தெமக்கேன்றே னிந்தத் துய’ரென்பார்?
‘ஆடசிக் கொடுமைதனை யார்தாஞ் செவிமடுப்பார்?
மீட்சிக்கோர் பாதை யிகவருகி லேயிருந்தும்
இந்து மதம்விட் டினியோர் மதம்போகி
‘இந்தியனே யார்’னென் றியம்பும் விருப்பில்லார்!
மாறிப் புகுந்துமவர் மாண்பு மொழிகொண்டும்
ஊறித் தினைத்திருந்தா லோர்வாழ்வு வாழ்ந்திருப்போம்!
தந்தையுமோ ரிந்தியனே; தாழாத் தமிழ்நெஞ்சன்!
வந்தனையுந் துன்பங்கள் வாழ்ந்திப் பொறுத்ததன்றிச்
சென்றடிமைக் காளாகிச் சீரழிந்து போகாதார்.
இன்றெல்லா மாவியளா யேங்கித் திரிந்தாலுங்
குன்றேத்த வென்றந்தைக் கொள்கைப் பெருமையெனை
என்றென்று மின்பத் திருங்கடலில் நீந்துவிக்கும்!
“ஓன்பா விரத்தினங்க ளொப்பில்லாப் பொன்னென்று
மண்மேல் மனிதர்க்கு மாருத ஆசைதரும்
ஆபரண வர்க்கமெலாம் யாமேயெய் பெற்றேர்க்கு!
கோபுரமாய் நின்ற குலத்தினிலே பத்துப்பேர்.

“பாந்தமுட குண்டு பதின்மூன்றைத் தாண்டியபின்
பூந்தளிரின் மேனியுடன் பூப்பெய்தி யாவின்றேன்.
“வையக் கனவறுத்தும் வாழ்வின் வசந்தத்தில்
வெய்யக் குடற்பதறும் வேதனையின் சொப்பனங்கள்!
வள்ளங் கரைசேர்க்க வையகத்துப் பொன்றேடும்
உள்ளத்துப் பெற்றூர்; உலகப் பழிச்சொல்லுக்

கஞ்சி யொதுங்கி யருங்கற்பைக் காக்குழியான்!
 பஞ்சப் மடுகுழியிற் பற்றுக்கோ டின்றி
 வயிறு வளர்ப்பதற்கே வக்கில்லா நாங்கள்
 உயிரை விடமான மோம்புஞ் செயல்துவங்
 கூடிவந்து சேர்ந்தனாற் கோவில் நிலைத்தளர்ந்தோம்.
 “ஆடவர்பல் லோரென் னருகணையாத் திட்டமிட்டார்!
 தாரணியில் யான்பிறக்கத் தசய்மாமா னென்னவரென்
 நூரறியப் பெற்றேர் ரூரைத்திருந்தார்! அந்தினைப்பில்,
 பால்யத் திருமணத்துப் பச்சை வளப்புகளில்
 சூலற்று யானுஞ் சுயவரத்தந் நாள்பார்த்துக்
 காத்திருந்த லோதோர் கலிச் செய்தி வந்ததப்பா!
 “காந்திரமாய் வாழ்ந்த கணவனென்றுந் தாய்மாமன்
 போராட்டப் போரொன்றிற் பிணபட் டிறந்து
 விட்டான்!
 தேரேக்ட்டங் காணத் திருநா ளெதிர்பார்த்த
 மாடக் குயிலென்றன் மார்புருவித் தைத்தம்பு!....
 பாடக் குரலும் பறக்கச் சிறகுபுலே!...
 பொட்டே நகையாகிப் பூரித் திருந்தவென்றன்
 பொட்டிறங்கி மொட்டையது பூவாய்த் தலைக்கேறக்
 குரியினக் காணற்குஞ் சொந்த மறுந்துவிட்ற
 கோரியென மூலையொன்றி வூட்கார்ந்து நீர்
 சொரிந்தே!
 பால்யத் திருமணத்துப் பாவியின் வீம்பினிலும்
 நால்வகைத்த ஆராவின் நாக்குத் திமிரினிலும்
 பெற்றூர் வடிக்கும் பெருநீர் மழையினிலும்
 இற்றுப் பொடிந்தேன்; இனித்தீயே நட்பென்று
 சந்தர்ப்பம் நோக்கிச் சகித்திருந்த வேளையிலே
 வந்தா ரொருவர் வளைத்து!



பெருங்காணி வரவு

ஆவிப்பெண் கூறு மருமைக் கதைகேட்டுத்
 தாவிப் பறந்ததச்சம் தாங்காத் துயர்க்கதையை
 மிக்க பரிவுடனே மேலுஞ் செவியுற்றேன்:-

“அக்கணத்து வந்தா ரரும்பேர் பெருங்காணி.
 நாளிலைரப் பங்கிலெனை நாடிப் புறம்நின்று
 ‘காளி த்தாய் மேலாணை! கல்யாணஞ் செய்தால்
 அரசியென வீற்றிருப்பாய்! ஆளடிமை வாய்ந்த
 பெருங்காணி யெனவீட்டுப் பேரரசி யாய்வாழ்வாய்!
 என்றெல்லாங் கூறி, யெடுத்தெறிந்து பாயுமென்றன்
 சண்டித் தனங்கண்டு சாய்ந்தோடி மீண்டும்
 வலம் வந்து துன்பம் வருத்துமந்தப் பாவி
 தலைகண்ட போதே தறிகெட்டுப் பின்புறத்தே
 ஒடி யொளிந்துநின்றேன்!

“இடிப்போ யென்றந்தை
 “கோடி வணக்கமிட்டுக் கொள்ளோப் பணக்காரச்
 சீமைத் துரையடியின் சீழ்துடைக்குங் கீழாளைச்
 “சாமியரே! எந்தஞ் சக்திக் குடிலுக்கு
 வந்ததுமேன்? என்னை வரும்படியாய்ச் சொல்லி
 விட்டாற்
 பிந்துவனே?” என்று பெரிதாய் வரவேற்றார்.

“உங்கள் துயரங்க ளொவ்வொன்று யென்செவியில்:
 மங்களமா பேசும்? மனதும் பொறுத்திருமா?
 எத்தனை நாள் பார்ப்பேன்? இனியும் பொறுத்திருந்தால்
 சித்தங் கலங்கிச் சிவலோகம் போய்விடுவேன்!
 உங்கள் மகளை யுளமாற யான் மணந்து
 தங்கள் குடும்பத்தைத் தாங்குதற்குத் தானிருந்தேன்.
 ஆயினுமுன் நீங்க ளருமை மகளுக்குத்
 தாய்மாமன் றன்னைத் தரம்பேசி விட்டதனாற்

பேசா திருந்தேன்; பெரும்பாவி காலனவன்
நாசமுற்றுப் போகட்டும்! நம்மைக் கதறவிட்டான்!
என்ன செயற்கியலும்? ஏழை நமக்கேதான்
இன்ன லடுக்கிவரும்!... “என்றார் பெருங்காணி!

“ஆடு நனைகிறதாம்; ஓதா யழுகிறதாம்!
குடு பறந்திடுமோர் சொல்லைச் சுவைப்பதற்கே
ஆசைப் படுமநா வடக்கக் சிரமமுற்றேன்...
“ஓசைக் குரல்நீட்டி போவேன்றேன் பெற்றேர்
அழவக் குரல் கேட்டென் ஞத்திரத்தை மென்றேன்.
“தொழுத கரத்தவராய்த் தோன்றிப் பெருங்காணி
கண்ணீர் கரையநின்றார். காட்சி யதுகண்டு
கண்ணி எதற்கோதான் கட்டுகிறு ரெங்றென்னுள்
என்ன மரும்பியது.... இன்னு மெதையெதையோ
பின்னிப் பிதற்றியவர் புத்தம் புதுக்காசுத்
தங்கத்தை யள்ளியென்றன் றந்தையவர் கையிட்டார்.

“எங்கட்குப் பொன்வேண்டா” வென்றுமறுத் தார்
தந்தை.
“பைத்தியமும் வேண்டா; பரதேசிக் கோலமுந்தான்!
வைத்திவற்றை வாழ்வை வளமாச்கிக் கொள்ளுங்கள்!
ஆண்டவனு யீவதையே யன்பாற் றருகின்றேன்!
மீண்டும் வருகின்றேன்; மேலு முதவுகின்றேன்!
என்றபெருங் காணி யெழுந்து வெளிச்சென்றார்!

“அன்றென் னருமையிகு மத்தனுட னம்யையாய்
வந்த பெருங்காணி வள்ளார் றனம்பெச்சி
இந்தவுல கத்தை யென்தில் மறந்தனரே!

“அற்பப் பெருங்காணி யண்டை யாளனின்
சொற்ப மகிழ்ச்சியையுஞ் சொல்லாற் சுருட்டிவிட்டு
மிக்க நயமாக வெள்ளையனின் காற்பிடித்துப்
பக்கத்தி வெங்கோ பதிவான தீவொன்றின்
சேளைப் பயிருடனே சேவகமுந் தான் செய்தே

ஊனப் பிழைப்பொன்றி ஹாறித் திளைப்பவனும்!...

“மூன்றூம்நாள் மாலைவர மூர்க்கப் பெருங்காணி
தோன்றியுடன் மிக்க துழிப்பு முரிமையுமாய்,
“வாருங்கள் முன்னால்! வளமான வாழ்க்கைக்குத்
தாருங்க ஞங்கள் தரமாகு மொத்துழைப்பை!
நானும் முடிந்தவரை நன்றாயா லோசித்தேன்.
வீணை யவள்வாழ்வு வெம்பிடவும் வேண்டுவதோ?
இத்துயரை யானே ரிருநொடியுந் தாங்குகிலேன்!
சத்தியமா யுங்கள் ஜகவாழ்வே யென்வாழ்வு!
பொன்னும் பொருஞுமெனப் பொங்குகிற காலமிது!
மன்னரென நாயும் வளங்கொழிக்கும் வாய்ப்பிதுவே!
தங்களாரும் புத்திரியைத் தத்தத்திற் பெற்றிடற்குக்
கங்கணமே கொண்டேன்; கவலை யறு “கென்றான்.
“சுரற் குலைகளறுந் திவ்வுலகந் தான்மறந்து
வேரற்றுப் போனேம்; வியர்த்துக் குளமானேம்!

“ஜயா, பெருந்தகையீர்! ஆகாத்தீ வார்த்தைகளேன்!
பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போன்திவள் வாழ்க்கை!
நமது பரம்பரையில், நல்ல தமிழ்நாட்டில்
அமையா வழக்கத்தை யார்செய்தற் கூடுமையா?
கொண்டா னிறந்தவுடன் கொண்டா னவனுடனே
வெந்தே யிறப்புதான் வேதத் தருமமையா!
வேகாமற் போன வெகுபாவந் தாளையா
சாகாம் வின்றெற்மைச் சங்காரஞ் செய்கிறது!
போது மிதுவார் ததை! போய்விடுவீ “றென்றெனது
குதறியாப் பெற்றேர் சொலவும் பெருங்காணி,

“ஆத்திரமும் வேண்டா மவசரமும் வேண்டாமே!
சாத்திரங்கள் பேசின் ஜகவாழ்வுக் காகிடுமோ?
சின்னஞ் சிறுவயதிற் செய்த திருமணமே
பென்னம் பெருந்தவறு! பெண்ணின் றிருமணத்தால்
ஊசித் துளையளவு முண்டோ தவரென்று?

யോசിത്തു നന്നരു ധനുപ്പടയാൾ നാണി
എൻകോൾ നലമാകു മിൻമുഡിവൈക് കൂറിൻ
മഞക്കിൻരു നാണി മഹുക്കണമേ പേചിലാമും!''
എൻറു മൊழിന്തുവിട്ട് ടേൺമാധ്യക് ചെന്റുകൻറുർ.

“കുന്നു താശിമീതു കുന്നരിപ് പൊടിത്തുതു പ്രോബ്
ഭെന്റുകൈപ് പെറുഭെന്റുസ് നേരായ വിമുങ്കിയതായപ്
പഞ്ചത് തരിത്തിരത്തുപ് പാമുമു നിലിയെണ്ണി
വിമ്മിക് കരൈന്തിരുന്തേൻ...വീട്ടുകുട്ട് പെற്റുരോ
ഇമ്മിയാ വോധാരാ യേങ്കിത് തവിത്തിരുന്താർ.

“മുന്നുട്ട് പെറുങ്കാണി മുർത്തിപ് പുക്കുപാടിപ്
പിന്നു സിക്കുകിൻരു പെറ്റുരൈ യെണ്ണിക്
ചിരിപ്പു മുമുക്കയുമാധ്യക് ചേര്ന്ത വുണ്റവില്
വെരിച്ചോടിപ് പോണേൻ; വിതിയൈത്താൻ നോന്തേൻ

“മഹുനാട്ട് പെറുങ്കാണി മാലിബെറ വന്താറാ.
മഹുമണമേ ചെയ്തർക്കായ!

“മാനാത്തൈ യേധ്യയിരായ
എൻണിവരുമു പെറ്റുരോ, “എൻകരുക്കോ റിഷ്ടമില്ലൈ!
പെണ്ണുകുക്കു മാംഗേ! പെരിയ മനത്തുടണേ
എൻകിാനാൻ ണിമമതിയാ യീൻഡിരുക്ക വിട്ടുവിട്ടുത്
തങ്കൾ വളിച്ചെൻറുർ റൂണാക് കണിപ്” പെൻറുർ.

“താണേ വരുകിന്റു താർമത്തുക് ചിതേവി
പോആലു വരാണേ! പൊറുമൈ മികവേണ്ണുമും!
തിട്ടാനക് സില്ലാത് തെരുപ്പൊരുക്കി ധാനാലേൻ!
ചട്ടാനക് ഗെല്ലാൻ ചരിയായ്ത് തെരിന്തുണാണേൻ.
കല്യാണാൻ ചെയ്തന്തക് കൈയോടു ധാനവൈണാപ്
പലവാളു മിക്ക പരിമാളത്തുത് തീവുക്കുക്
കൂട്ടിപ്പോ ധന്തുക് കുടിവൈക്കപ് പോകിന്റേൻ.
വാട്ടാത്തൈപ് പോക്കി വാമാൻ മാഴിയുടണ്

തങ്കമെലാൻ ചേര്ത്തുത് തനിക്കാട്ടു മഞ്ഞവന്നേയു
അങ്കമു പൊലിവുബെറരു കാട്ചി നടത്തിഉവേൻ!

എழുമൈയൈപ് പിയ്തതെന്തീവീര്; ഏറ്റര മഞ്ഞന്തുയീവീര്!
തോമുരായ നമ്മെവണ്ണിാത് തോലാർക്കു മാവിരേ!
എനിത് തയക്കമുമു? എൻ റിങ്കിതമായുപ് പേചിലുന്റുരു.

“വീണ്ണുക് കൈവാലാർക്കു വേണ്ടാമു പെരുങ്കാണി!
നമ്മരുപ കാഞു നരിയരെനാപ് പേചകിന്റീര്!
ചമ്മതമേ ഇല്ലൈ; ചരിതാനു?” വെൻഭേന്തു
തന്തൈ വിളമ്പിയതെത്തു താണോഞ്ഞാപു പ്രേഡ്ചിരിപ്പാലു
ഉന്തി യുതരിവിട്ടവ് ഓർപ്പെരിയാർ ചൊല്ലലുന്റുരു:

“ജ്യാ, പെരിയീരേ! ആപത്തിന്റെ കൈകൊടുക്കുമു
മെയ്യാൻ വെൻണൈ മിതിത്തിനു കുമക്കിലിട്ടു
നിന്മമതിയായ വാழ നിണൈത്താലു നടക്കാതു!
ഉമ്മക്കൊ യെൻറേ വുരിത്താക്കു വെണ്ണി
അയരാതു തിട്ടാനക് സാധിരമാ പിട്ടുമു
പെയരാതു പോആനും പെരുങ്കാണി യെൻബെയരോ?
ധാൻവിണാ യെപ്പടിയു മാലിന് കണ്ണുചെയവേ
പേണി മനത്തെതുടുത്തപ് പാല്യത് തിരുമണത്തു
നാണേ പെരിയവനു ധാന്മുണ്ണുലു വന്തിരുന്തു,
“വാലൈക് കുമരിയാളായ വന്തപിനർ താണിവിണാക്
കൊണ്ണുചെല ലാകു” മെനക് കൂരിയതേൻ? എൻണിനുക!
അൻറേ ധിവിണാ ധവനാണൈത്തുക് ചെന്റരിരുന്താലു
എൻണുകൈക് കെങ്കോ മിടമപ്പാ?..പിന്നനുമേ
കണ്ണു ധിവിണാനിതാങ്ക് കാത്തുവലമു വന്തേണേ!
കാല നാവാൻകൂടക് കാലമിവന്തു തുറ്റരതുവമു
വാലിപ്പൈൻക് കൊണ്ണുൻ! വളിനോക്കിക് കാത്തിരുക്കുമു
എൻരഹുക്കോ യീൻഡിവൈണാൻ റിങ്കുവിതി ധാത്തിരുക്കപ്പ
പണ്ണാടക് കൈതകണിനുറു പാരക്കുമു പലണേതു?
വെൻണായിണിന് നീൽ വിണങ്കാത താരണത്താർ
ചാണാണു പാധകിന്റീര്! ചാത്രുകിരേൻ കേനുമു:

இடம்பெறுங்கல் யான மிளவயதி வென்றால்,
 உடன்கட்டை யேறி யிர்துறத்த வென்றால்,
 ஒருத்திக்கு மீள்வாழ்வை ஒவ்வாது போனால்,
 இருத்துவித்தால் வீட்டு வொலையுமே சிமையனின்
 தண்டனைதா னென்னவென்று தாரணையே நன்கறியும்
 கண்ட விடந்தனிலே குண்டு தலைக்கேறும்!
 ஆதாய மில்லாதா யாற்றை யிறைக்கின்றேன்?
 ஏதாவ தோர்முடிவை யின்றே யெடுத்திடுக!
 கன்னிக் கெதுவேனுங் கஷ்டங்க னேற்பட்டாற
 சென்னிகளைத் துப்பாக்கி சீண்டாமற் போகாது!''
 ''உள்ளம் நடுக்கமுறற் கோல மிடவைத்த
 வள்ளற் பெருங்காணி வாயோய்ந்து கீழிறங்க
 அப்பாவு மம்மாவு மாரூப் பிறப்புசனும்
 ஒப்பாரி வைத்தே உருகிக் கரைந்தனரே.
 ''கண்ணீ ரொருசொட்டுங் காணைத் பேயாகச்
 செந்தீர் மனஞ்சொட்டாச் சிந்தித்தேன்; சிந்தித்தேன்.
 ''யான்செத்தாற் பின்னு மவதியேதான் பெற்றூர்க்கு.
 யான்வாழ்ந்து மன்னார்க் கவதியேதான்! ஆதலினால்
 ஏதாவ தொன்றுக் கியைவதுவே நன்மதியாம்.
 முதாதை தந்த முடவச் சடங்கையெலாம்
 மாற்றிச் சமூகம் மலர்வித்தல் மேற்பணியே!
 ஆற்றுமை பெற்றேர்க் கணிகலனே! அன்னாரின்
 துன்ப மழிக்கத் துணைபோத வெங்கடமை!
 அன்புக்கு முண்டோ வடைக்குந்தா மிவ்வுவகில்?...
 ''அன்றிரவு நாங்க ளயர்வாய்ப் புரஞ்கையில்
 தென்றற் புயலாகத் திண்ணையெலாங் கண்ணிழிக்க
 வேகமெடுத் தோடிவந்த வெண்பரிகள் முற்றத்தே
 ஏகக் குரலெழுப்ப வெம்மிற் கதவுடைய
 யாரோ தடதடவென முத்திரமாய்த் தட்டலுற்றர்.

''யாரப்பா?'' வென்றதந்தை, ''யாரா? திறக்கவை!''
 என்றுமல் கேட்க வெழுந்துசென்று தாழ்நீத்தார்.
 ''நின்றிருந்தா ரங்கே நிறையப்பே ராங்கிலத்தார்!
 நீட்டியகர்த் துப்பாக்கி; நீண்டெரியும் பந்தங்கள்!
 காட்டி வழிவந்த காதற் பெருங்காணி!
 ''காட்டுத் திருமணத்தைக் கைக்கொண்ட தோர்குற்றம்!
 வீட்டுக்குட் பெண்ணை விலக்கியதின் ஞேர்குற்றம்!
 மொட்டையுடன் மூளியளாய் மூடியதின் ஞேர்குற்றம்!
 சட்டத்தா இஞ்சிரசைத் தட்டுதலே நம்தியாயம்!
 இத்தனைக்கும் மன்ன்.ப் பிருக்கிறதாம்; உன்மகளைத்
 தத்தம் புரிந்தீக! தப்பிடுக!'' என்றங்கி
 வேய னுரைத்தவுடன், ''இல்லை! இயலாது!
 போயிழிந்து வாழ்கில்லேன்! பொன் றி டு வென்!''
 என்றுதந்தை
 ஆவேசம் வந்தலறி யாடிடவும், ''நில்லுங்கள்!
 ஈவேணன் வாழ்வை யிவருக்குப் பத்தினியாயு!''
 என்று கனல்தெறித்தேன்!

''என்வீட்டார், ''ஜயயோ!
 கொன்று புதைத்தனையே! குலநாசங்க செய்தனையே!
 ஆண்டவனே! என்றென் றலமந்தார்; ஆர்த்
 தெழுந்தார்!
 ''தாண்டிக் கதவடியைத் தள்ளாடி முன்சென்றேன்.
 ''ஆங்கிலத்து நாயகரே! ஆசைக் கிளியிவட் குத்
 தீங்கற்ற காதலென்மேல்! தீயரிவள் பெற்றூரே!
 என்னவளைத் தந்தே யெனைக்காக்க வேண்டு'' மென்று
 சொன்னபெருங் காணியவர் ஜோதி முகம்நோக்கி
 வந்த பெருஞ்சினத்து வாலொடுக்கிச் சொல்லலுற்றேன்:

“எந்த நிலத்துக்கு மேற்பாடாய்ச் செல்லுகிறேன்! பந்தங்கள், பாசங்கள், பைந்தமிழச் சிந்தனைகள், சொந்தங்க வெல்லாந் துறந்தாலு மென்னுட்டின் அன்னை நினைத்திருக்கு மாவலுடன் செல்லுகிறேன்! முன்னைப் பழங்கதைகள் முற்று மறுத்துத் திரைகடல்க ளோடித் திரவியங்கள் தேட வரைமுறைகள் மாற்றி மனமிசைந்து செல்லுகிறேன்! ஆனால் நிபந்தனையொன் ரூகும்! மறுதலித்தால், நானெனங்கும் போக நகரே னிடம்விட்டு! போகு மிடந்தனிலே பொன்னும் பொருஞமதாய் ஆகித் தலைநியிர்வற் றல்லற் படுங்குடும்ப வேதனைகள் தீர் த்து விடுதலையும் பெற்றபின்தான் நாதனிவர் கைபிடிப்பேன்! நல்லதென்று காணின் இது போழ்தே யானு மிறங்கிவரு கின்றேன்!”

“விதிமாறிப் போனதனால் வேர்த்து விதிர்விதிர்ப்புற் றத்தனுட னம்மையுமே ஆடாச் சிலைகளைச் சித்தந் தளர்ந்து செயலின்றி நின்றனரே!

“உன்னிருப்பம் மீறி யொருபோதும் நான்நடவேன்! என்னேடு வந்தா லினிய பொருள்சேர்த்துத் தேவை நிறைத்துத் திருமணம்பின் செய்திடலாம்! வா, வா, வா!” என்றாச் சுதித்த பெருங்காணி!

“நாளைச் சணக்குவதால் நம்பெற்றூர் தம்மாலென் முனை சிதறுமெனும் முட்டாள் நினைப்புடனே அப்போதே யானு மவர்தம்பின் சென்றேனே....”

“இப்போதோ வேக்கத்தா லெண்ணிமனஞ் சோரும்!...”

“ஓருவார்த்தை தானு முறையாதென் பெற்றேர் பெரியனவா யோலப் பிலாக்கணங்கள் பாடிடவும் ஊரா ரொளிவின்றி யொவ்வொன்று பேசிடவும் நேராய் நடந்தேன் நிமிர்ந்து.



பெருங்காணியின் சதி

“சற்றத்தார் தூற்றச் சகந்தேடி யோடிவந்தாய்! பெற்றமன மேங்கப் பெருங்காணி யோடுவந்தாய்! தாய்மாமன் மீது தணியாத காதலென்றாய்!... நாய்தானும் நாடாத நல்ல பிழைப்” பென்றேன்.

“அப்படித்தா னென்னையுல காத்திரமாய் வைகிறது!... எப்படித்தா னென்ற னிழிந்த நிலையுரைப்பேன்?...”

“குற்றத் திருமணத்தைக் கூடிப் புரிவித்த உற்றரும் பெற்றரு மூராருக் கஞ்சித் தயங்கித்தா னென்றலைமேற் றமபிழையை யேற்றி மயக்குற்றூர்! மற்றும் வறுமைக் கொடும்பிடியில் முத்துத் தவிக்குமென்றன் மூடத்துக் கோவிலுக்கு முத்தவளா மெங்கடமை முன்னேற்றந் தேடுதலே! கட்டுதற்காய் நின்ற கணவைனயே காதலித்தேன்.

எட்டாக் கனியாகி னரே!... யெனினும் பெருங்காணி மீதெப் பெருவிருப்பு மில்லா நெருங்கா நிலையிற்றுன் நீன்தூரம் நான்வந்தேன்!... வாடியவெங் கோவிலது வாழ்வற்றுக் கீர்ப்படவும் நீடியதா மென்றுயரை நெஞ்சி னகற்றுதற்கும் நானெனடுத்த வொற்றை நடவடிக்கை காயுலகோர் ஏனைடிந்து போவார்?” எனப்பேசிச் சொல்வாள்:

“அயலாரைத் தானு மறியா வெனக்குப் பயமும் படபடப்பும் பல்கிப் பெருகியது! மாட்டுவண்டில் மாறி மலையா நடைநடந்து காட்டுவழி தாண்டிக் கடலைக் கரைநின்று நோக்கியபோ தென்விழிகள் நோயுற்று நீர்சொரிய நீக்கிவந்த தாய்வழியை நீண்டு புறம்பார்த்துக்

கப்பலிலு மேறிக் கரைநீத்துக் கல்லானேன்!...

அப்புறமாய் வந்த வகலாக் கொடுதெருப்போ
இச்செயலைச் செய்துவந்த வென்னை யிழித்துரைக்கும்.

“எச்சதியோ? ஏதோ? எளியேன் மடத்தனமோ?

சந்தி சிரிப்பதுவோ? சாபம் பெருக்குவதோ?

எந்தையுடன் ரூயு மின் யே தெனவெல்லாம்

நெஞ்சு கரியாகி நீருகிப் போம்வரையும்

அஞ்சி மிகவஞ்சி யஞ்சி யழுதழுதே

ஆறுகலோ தேறுதலோ வண்மிவராப் பாழுராய்

வேறுபட்ட தலில் வெறுப்போ டிறங்கிநின்றேன்.

“மட்டில் மகிழ்ச்சியுடன் மாயப் பெருங்காணி
மொட்டைத் தலையளைனை மோகித்துக் கண்கழற்றி,

“என்னவளே! பெண்ணணங்கே! ஏறு மலைக்” கென்று

முன்னறியா முள்வழியில், மூர்க்க மலைச்சரிவில்

என்னை யழைத்துப்போ யெங்கோ வனத்திடையே

சின்னக் குடிலொன்றிற் சேர்த்தார்! குடிலதுவோ

துரசாயுந் துன்பாயுந் தொத்தற் சுவர் சரிந்து

கூசங் கதிர்நூழையுங் கூரையுட னுடியது!

உப்பரிகை தேடி யுயர்வுறவா நான்வந்தேன்?

குப்பைக் குடிலதைக் கூட்டி வளமாக்கப்

பாம்பு, குளியெல்லாம் பாய்ந்துவெளிப் போந்தனவே.

“வீம்புப் பெருங்காடோ வீட்டை வளைத்துநிற்கும்.

நேர மிருண்டுவர நீங்காக் குளிரணையும்.

வேறேர் மனிதமன வீச்சுக் கிடமில்லை...

“உச்சிமலை தன்னி லொருவீ டுயர்ந்திருக்க
மச்சுத் துரைமகனின் மாளிகையே யஃதென்றார்.

“தீனிப் பொருளெல்லாஞ் சீக்கிரமே கொண்டுவந்தார்.
ஏனின் னுஞ் சொகம்? எடுத்தெறிவா” யென்

ரூரைத்தார்.

“வீட்டை நெருங்கியுள் வெங்காட்டுத் தூர்களிலே
கோட்டை யமைப்பதற்குக் கூடுகிற தங்கமுண்டு!
வேலை யினியுனக்கு வேறில்லை; காடழிப்பே!
பாலும் பழங்களினும் பற்பலவுந் தந்திருப்பேன்!
கண்ணே, யிதுமுதலாய்க் கஷ்டத் “தொலையுமென்று
முன்னால் நெருங்கிவந்து முச்ச விடலானார்.

“ஏற்பட்ட வெஞ்சினத்தை எங்கோ மறைத்துவிட்டு
“நாட்பட்டுத் தானின்பம் நாடிவர வேண்டுமையா!
கேணிக் குளிர்நீர்க்குங் கேடுண்டோ வெள்ளத்தால்?
பானிக் கிரணமட்டும் பக்கத்தே வேறிடத்து
நீரிருக்க வேண்டுமியான் நிற்பேன் தனித்” தென்றேன்.
ஏற்றுத்து நோக்கியவ ரேக்கத் துடனகன்றார்.

“காலை புலருமுனர் காய்ந்து குளிரடுப்பில்
வேலை தொடங்குகையில் வந்தார் பெருங்காணி.

“மண்வெட்டி, கோடரிகள், மரக்கத்தி பாரையெலாம்
முன்கொட்டிச் சொன்னார்; “முதலில் வனமழிப்பாய்!”

“ஆரம்பித் தேன்வேலை; அல்லற் பலபட்டு
நேரத்துக் கோருணவோ நீரோ வருந்தாது
நச்சப் பிராணிகளின் நாட்டந் தவிர் தத்தந்த
அச்சக்குளிரினிலு மாற்றுக் கதிரினிலுங்
கொட்டு மழையினிலுங் கோலோச்சுங் காட்டினிலுங்
தட்டுத் தடுமாறித் தங்கத்தை நெஞ்சிருத்தி
எத்தனையோ நாளா யிளைத்துத் துரும்பாகி
அத்தினிந்த மாவனத்தை யற்பமென யானழித்தேன்.
உண்ணுதற்கும் மானத்தை யொம்புதற்கு நான்
தந்தென்னைப் பண்ணைப் பெருங்காணி பற்பலவாய்ச் சுற்றிவந்தார்!

“காட்டை யழித்துள்ளேன்; காணேன் பனித்தங்கம்.
வீட்டுக் கனுப்புதற்கு வேண்டும் பொருளென்றேன்.

“தூருக்குக் கீழன்றே தூயமணித் தங்கமுண்டு!
வேருக்குக் கீழே வெகுதூரந் தோண்டென்றூர்!

“ஓயாது பின்னருமே ஒங்கிக் குழிபறித்துப்
பேயாகத் தேடியுமோர் பேச்சுக்குந் தங்கமின்றி
ஷடாகத் தேய்ந்தேன்; ஒருநாள் மனஞ்சலித்தேன்.

“மாடாக யானு மை முத்து மாய்ந்தே” னென்
மொரீந்தேன்

“நம்மதிர்ஷ்ட மவ்வளவே! யானு முனக்கெனவே
இம்மியுமோர் குற்றமிலா தேங்கித் தவிக்கின்றேன்!
ஆகட்டுங் கண்ணே! அநியாயஞ் சேராது!
நீகொத்திச் செய்த நிலத்திற் பயிர்செய்து
நிற்றுப் பணம்பெற்று வீட்டுக் கனுப்பிடலாம்!
ஶற்றும் மனந்தளராச் சமர்த்துமனம் வேண்டுமெடி!
இன்று முதல் நீ யிவற்றைப் பயிரிடென்று
சென்று கொணர்ந்துபல தேர்ந்த விதைதந்தார்.

“வல்லான் வகுத்தவிதி மாற்ற விதியின்றி
ஏல்லாப் பொறுப்பு மிறையவன்றன் பாலென்று
கொட்டை தமைக்கொண்டு கொத்தி நிலம்வைத்து
மொட்டு மலர்ந்து வளர்ந்து பெரிதாக
ஆசைக் கனவை யறுத்திந்தேன்; பாவியவன்
மோசக் கருத்தை முழுமூடம் நான்றியேன்...

“தங்கங் கிடைத்தவுடன் றுவித்தாய் நாடேகிப்
பங்கமிலா வாழ்க்கைப் பரிபா வனஞ்செய்ய
லாமெனுமோ ரெண்ணத்து லாகிரியில் நானிருந்தேன்.
“காமனென வோர்மாலை கண்காணி வந்துநின்றூர்.
கூந்தல் மிக வளர்த்துக் குங்குமமு மிட்டவளாய்ச்
சாந்த வதனத்தோ டாங்குத் தனிமரமாய்ச்
நின்ற வெளைக்கூடி நீங்கிடலா மென்றெண்ணீக்

கன்றிச் சிவந்திருந்த கண்பிளவால் முன்விழுங்கிப்
போதும் பொழுதுபடப் பொல்லா வெறியோடு
மாதென் கரம்பற்ற வைரத் துடனிருந்தும்
வேரேர் வழியின்றி வெட்டரிவாள் யானெடுத்துக்
கூருத கொசல்கூறிக் கோவெரித்த கண்ணகியாய்,
“வந்தா வழிவாய்ந்தி! வந்தேபா” ரென்றுரைத்தேன்.

“அந்தச் செயற்கண்டாங் கஞ்சிப் பெருங்காணி,
“அப்படியா பெண்ணே! அறிவாய்: பெருங்காணி
எப்படியு முன்னை இழக்கப் பொறுக்கில்லேன்!
என்னசைவொன் றி ல வா ம வெங்கேதான் போய்
விடுவாய்?
என்னவென்று தானென்னை யென்னி யிருக்கின்றாய்?
தப்பாவென் றிட்டங்கள்! தாய்மாமன் செத்தொழியச்
சிப்பாயை யேவிச் சுடவைத்தேன்! பின்னர்தான்
சிக்கல்சேர்த் லன்னைச் சிலே வா னு க் கு க கொண்டு
வந்தேன்!

எக்காள மிட்டாலு மேதும் பலனில்லை!
ஏனென்று நோக்கற் கெவரு மில!“ரென் ருன்!
சனத் தனத்தி னிடியாய்ச் சிரித்திருந்தான்!
“அப்போது தானென னியாமை யானுணர்ந்தேன்.
இப்பாவி செய்ய மிழிதிட்டம் நன்குணர்ந்தேன்.
அப்பாவு மம்மாவு மன்றமுத கண்ணீரின்
வெப்பத்தை நெஞ்சில் வெகுதூரம் நானுணர்ந்தேன்.

“காலங் கடந்தறிவு கண்டும் பயனுண்டோ?
மாலையெனக் கண்ணீர் வடித்தும் பலனுண்டோ?
குழ்ச்சியினை யஃதாற்றுன் குலறுக்க வேண்டுமென்று
வீழ்ச்சிமணங் காட்டாது வார்த்தை திடப்படுத்தி,
“உங்குழ்ச்சி நன்கறிந்தே யுன்னே டிறங்கிவந்தேன்!
என்னேரின் வாழ்வுக்கா யேகாங்கி யாகிவந்தேன்!

ஆண்டுபல வாயிங்கே யாதரவாய் யானுழைத்த
நீண்ட வழைப்பினது நேர்க்குலி தா”வென்றேன்.

“மீண்டு மவன்சிரித்து, “வேடிக்கை வேடிக்கை! தோண்டிக் குடைவாய் துருவிடுவா யென்றல்லோ நானிந்தப் பட்டியலை நாகுக்காய் வைத்துள்ளேன்! ஏனுன் னுழைப்பெனக்கு? இந்தா, பிடி’யென்று பட்டியலைத் தந்தார் பரிகாசப் புஞ்சிரிப்பால்.

“நட்டக் கணக்கின்மேல் நானின்னும் பாக்கிகண்டேன்! சத்தில்லாப் பாழுணவஞ் சாக்கென்னுஞ் சீருடையுஞ் செத்தற் கருவாடுஞ் சீராம் பொருள் விழுங்கும்! கம்பளியொன் றென்றாற் கணக்கிலது பத்தாகும்! சம்பளத்துக் கோட்டுற் சரிபாதி வெட்டே!

“எனக்குத் தலைகழல் வெக்காள மிட்டே

“உனக்கினியிங் கேதா னினுலகமடி! தப்பியியர் போதல் நினையாதே! போகும் வழியில்லை! சாதல் விரும்பின் ஜயமடைக!... முன்னுளிற் பித்தா யுனெச்சற்றிப் பேயா யலைந்தவெனைச் செத்தானுக் கொப்பாக்கிச் சிந்தாமல் நீவாழ்ந்தாய்! இப்போதி தென்காலம்! என்றும்நீ செத்தானே! அப்பாவை யம்மாவை யனபார்ந்த தாய்நாட்டைப் பார்க்கும் விதியில்லாப் பத்தினியாய்ச் செத்தொழிலாய்! யார் கு ஞ னுடல்வேண்டும்? யாண்வேண்டேன்!..

என்றுரைத்து

வஞ்சப் பெருமலையாய் வாசல் கடந்தகன்றூன்.

“நஞ்சிடத்துத் தஞ்சத்தை நாடற்கும் நெஞ்சில்லை; மிஞ்சிடுநாள் வாழுத்தான் வேண்டுமென யான்றுணிந் தேன்.

முற்றும் நைந்தபினர் முக்கா டெதற்கென்று பற்றிப் பிடித்தேனேர் பாங்கு!



வெள்ளையனின் சதி

“தனியவளாய்த் தீவினின்றுந் தாய்நாடு செல்லற் கெனக்குத் தெரியா திருந்த வழிமுறையும் குதாணைக் கொன்று சுகப்படவு மென்வீட்டுக் காதாயஞ் சற்றே யகப்படுத்த வுந்தான்நான் தீவி இயிர்த்திருக்கத் தீர்மானம் மேற்கொண்டேன்.

“சாவிற் பயங்கொண்ட ஜாதிப் பெருங்காணி பிற்றைநாள் வந்து பிரிந்தே கதையளந்தார்! சற்றேனுங் கோபத்துச் சாய லிலாளேபோல் ஆதரவா யுள்ள வமைப்பிற் கதைத்தாலுஞ் சாதகமா யேற்றுச் சமீபம் வராதிருந்தார்! பாம்பறிய மாமின்னேர் பாம்பின்கா வென்பரன்றே!

“சோம்பாது யானுஞ் சுகத்தை வெறுத்தொதுக்கிக் காலை, கடும்பகலுங் காமத்து மாலையிலும் ஆலைக் கரும்பெனவே யல்லல் மிகப்பட்டேன்.

“இப்படியாய்ச் சின்னு ஸியங்கி வரும்போதான் டொப்பந்தக் காரணெனு மோராள் சிரித்துவந்தான். செக்கச் செவேலென்று சிக்கற் றமிழ்பேசிப் பக்கத்தே வந்தவன்றூன் பாராளும் வேந்தனென்றூன். மாமலையி னுச்சியிலே மாளிகையு முண்டென்றூன். ஆவலுடன் பன்னுள்க ளாசைமிக வென்னேடு பேசிடலா மென்று பெருந்தவமேற் கொண்டன்று நேசத்தால் நைந்து நெருங்கியதாய்ச் சொல்லிநின்றூன்.

“நல்லதொரு வாய்ப்பை நழுவ விடயானுஞ் செல்லமொழி பேசியென்றன் சிந்தையிலுங் காதலென் ரேன். இல்லாத வொன்றை இருப்பா யுரைத்தென்றன் அல்லல் மிகமலிந்த வாதிக் கதைபகர்ந்தேன்.

“என்றால் தோர்நாள், இனியவரே! நீரிங்கு நின்று ஸெனைத்தேடி நிச்சயங்சேர் வீரென்று நெஞ்செனக்குக் கூறியது; நீரு மதுபுரிந்தீர்! வஞ்சித்தே யென்னை வலைபின்னி யித்தீவில் நாசத்துக் குட்செய்த நாயன் பெருங்காணி மோசத்துக் காட்பட்டென் முன்னால் மடிந்தாற்றுன் உங்களது கைப்பிடிப்பே ஞேயவேன்!” என மொழிந் வரைத்தேன்!

“மங்காய், நீ வீணைய மனத்தை யலட்டுகிறோய்! தந்திரத்தைத் தந்திரத்தாற் ரூக்கும் வகையறிவேன்! இந்திரத்தெம் பூமிதனி லெல்லாமே கற்றுள்ளேன். நெஞ்சைத் திடப்படுத்தி நீயென்றும் போலிருப்பாய்! வெஞ்சொற்கள் கூறி வெட்டுவதாற் கண்காணி வேறேர் வழிவகுப்பான்; வேறுயப் பழியெடுப்பான்! கூருதே யாமிருவர் கொண்டுள்ளோங் காதலென்று மிகக் விரகசிய மேலாம் வழிதெரிந்து தக்கனசெய் வோ” மென்றான் தாரணியாள் மன்னன்!

“பழிக்குப் பழிவாங்கப் பாலுள் பழிமே விழுந்த கடைகண்டு வெள்ளோயனின் காதலைத் வேகத்தோ டேற்றிவைத்தேன்! வெள்ளோப் பெருமகளை மோக வசப்படுத்தி மோகக்கண் காணியனை வீட்டி விரும்பியபோல் வெள்ளிப் பணஞ்சேர்த்து நாட்டை யடைந்து நலங்காணத் தத்தவித்தேன்

“காலங்கரைந்ததுவாம்; கண்டபல கெனேன்றில்லை! மூலப் பெருங்காணி மூர்க்கத்தே யார்ப்பரிப்பார்! வெள்ளோயனை வந்து விதந்தென்னைக் காதலிப்பான்; வெள்ளிப் பணமிரண்டை விசிச் சமாளிப்பான்!...

“சந்தேக மென்னையொரு சாமத்தே பற்றியதால் அந்தப் பனிசியி லஞ்சாப் பிசாசைப்போல் இந்திரனி னில்ல மிருந்த திசைசென்றேன்.

“சந்திரனின் வீசகதிர் சாமத் துலவியது. கும்மாளச் சத்தங் கொதித்தனவும் மாளிகையுள்.

இம்மியுமோ ரோசை யெழுப்பாதம் மாளிகையின் கண்ணேடிச் சாளரத்தைக் கண்டு விழிபதித்தேன். சண்ணோம்புக் கொப்பறையின் சூட்டி லுளம்வியர் த்தேன்!

“இங்கிலிக்க காதலனு மென்றன் குலங்கெடுத்த கண்காணிக் காதலனுங் காவினமேற் காவிட்டுப் புட்டி மதுவும் புலையும் விழவருந்தி வெட்டிப் பொருள்பேசி வீற்றிருந்தா ரென்னுழைப்பில்!

“சக்கை பழிந்தென்னைச் சாற்று லவர்ச்சுகிக்கும் மேலாஞ் சுகங்கண்டு மிகக் மகிழ்ந்தாலும் வேலா யுளம்பாய்ந்த லெள்ளோயனின் சூதுறையும் பேச்சத்தா னென்னைப் பிடித்துலுக்கி வீசியது! “மெச்சத் தகுந்த முறையி விருபேருந் தொட்டப் பயிர்ச்செய்கை தோற்றுவித்தோம்! அப்பாலும்

சுட்டிப் பெருலாப மின்பத் தினிக்கின்றோம்! சீமை யரசாங்கஞ் சேதியறிந் தெங்கஞ்குக்கோ நேமித் திருக்கிறது நேர்மையுறப் பங்குரிமை! கண்காணி யாரே! கருமத்திற் கண்ணூகிப் பங்காளி யாகிப் பரிசும் பலபெறநாம் காரணமே நீர்தானே! காட்டை யழித்திடற்கோ வீரப்பெண் ரேதிவந்தீர்! வீணையப் பகைமுட்டிப் போக்கிடம்வே றில்லாதப் பெண்னைச் சிறை செய்தீர்! சீக்கிரமாய்க் காடழித்துச் செல்வப் பயிர்செழிக்கத் தூருக்குட்டங்கமென்றீர்! தூதா யெணையனுப்பிப் பேருக்குக் காதலித்துப் பெண்னைப் புரியவைத்தீர்! நாமிருக்கும் நாள்வரைக்கும் நாயா யுழைக்கவுமோர் ஏமாந்த பெட்டைச்சி யிங்கிருக்கும் நாள்வரைக்கும் யாதுங் குறைவுண்டோ? ஆகாகா!” என்றனனே!... “போதை தலைக்கேறப் பூரித்தார் கண்காணி!

“எமாந்த பெட்டைச்சி!... எல்லா மெனக்கடுக்கும்!
ழுமித்தே ரோட்டிப் புகழைக் குவித்ததமிழ்
வீரக் குலத்துதித்த வேல்விழியா ஓமாளி!

“ஈரஞ் சிறிது மிலாவிவரை நானழித்து
வாகைபெறு வேணன்று வாயிறுகச் சூருரைத்து
சோகவுரு வாய்மீண்டேன் சோர்ந்து.



சதியின் முடிவு

“இருந்துடலிற் கொல்லு மிரும்பிணிகள்; குன்றின்
மருந்தே பினிதீர்க்கும்! மையற்கண் காணி
உடனிருந்தே கொல்வான்டு உயர்மலையில் நானே
கிடந்திரந்தும் நோயைக் கெடுக்கும் மருந்திலையே!...
என்செய்வே னீண்டென் றிரவி விருந்தமுதேன்.
என்செயலொன் றில்லை, இறைநீ துணையென்று
கண்ணும் மனமுங் கருத்தும் மிகமயங்கிடப்
புண்ணுகக் கண்ணம் பொழிந்தீர் கண்ணெரிந்து
தாய்நாடும் பெற்றாருந் தந்த நினைவலையால்
ஒய்வின்றிச் சேர்ந்த வொருகோடி வேதனையாற்
போராடி யாடிப் பொழுதுதிக்க யானெனமுந்தேன்.

‘ஓருருவ மப்போ தொளிந்து மிகவிரைந்து
யானிருந்த பக்கத்தை நாடியது! காதலர்தம்
தானையதன் முன்றுமாள் தன்னை யனுப்பியினுங்
கேடுபல சூழக் கெடுவைத் துளரென்றே
‘ஓடிப்போ! என்னை யொருபோது முன்னால்
அழித்த வியலாதே! ஆகுமெனில் வந்து
விழுத்திப்பார்! ‘என்றல்லறி வெட்டரிவாள் கையெடுத்
தேன்.

‘ஆயாய்! எனவேறு மாரோ வொருவனென்று
நீயாக வேயெண்ணி நிஷ்டிரோம் பேசுகிறோய்!
என்னை யிதற்குமுன் ரெள்ளளவும் நீயறியாய்!
அன்னையெனு மிப்புமி யாட்சிக் குரியவன்நான்!
சிங்கமுக னென்பேராம்! சேதிக் கலைகின்றேன்!
பங்கம் வராதுனக்குப் பாவாய்! ’ எனமொழிந்தான்.
‘யானென்றும் பேசாது நட்டசிலை யாய்நிற்கத்
தானேமுன் வந்து தனது நிலைசொன்னான்:

“நாட்டைக் கொடும்பவளீ நாயன் பிடித்துள்ளான்!
 கேட்டை விதைத்தெங்குங் கோட்டைகளும்
 கொத்தளமும்
 பூண்டான்; புனிதங்கள் போக வழிசெய்தான்!
 ஆண்டாரை வந்தா னளவுமோர் காலமையோ!...
 உன்னை யழைத்துவந்தான்! ஓடாக நீதேயந்தாய்:
 முன்னுக் கவன்வந்தான்; முட்டாளாய் நாமெல்லாங்
 கண்ணை மறைத்திருந்தாற் காலம் நமக்கேது?
 மண்ணும் விளைபொருளும் மாண்பும் நமக்கே.
 பெருங்காணி யென்ற பெருங்காளி மூலம்
 சுரங்கங்கள் தோண்டிச் சுகம்வாங்கும் வெள்ளைத்
 துரையானை யாங்கள் துரத்திடவே வேண்டும்!
 கரைதாண்டி வந்தாய்; கரந்தேயக் காட்டைக்
 கொளுத்திப் பயிரிட்டுக் கொண்டபல னெங்கே?
 இளைத்துத் துரும்பாகி யிற்றுப் பொடியுண்டாய்!
 யோசிக்க மூளைக்கோ ரேராய்வில்லாக் காரணத்தால்
 யாசித்து வாழ்ந்திடற்கா யாகம்! நடத்துகிறுய?
 வெள்ளையனை யாந்துரத்தி வென்றால் நிலமிதனை
 அல்ல லறுந்தொழியு மற்புதநாள் கீழ்ப்புலரும்!''
 ..சிங்க முகனுரைத்த செய்திகளும் நேர்மையிகும்
 அங்கத் தசைவுகளும் மன்னை மெய்ப்படுத்த
 மெல்லக் கிளிநீங்கி வெட்டரிவாள் கீழ்வைத்தேன்.
 வல்லா னவன்றன் வகையறிந்து நீணைரம்
 பேசிக் களித்திருத்தேன்!.. பெண்ணெனக்கு மீற்றுயோர்
 நேசிக்கு முள்ளாம் நெருங்கியது! நின்மலைனை
 நன்றியிக்க கூறி நமஸ்கரித்தேன்! இவ்வறவை
 என்றும் நிலைநிறுத்தற் கேக்கமுடன் வேண்டிநின்றேன்.
 “திட்டமொன்றைத் திட்டித் திரும்புவதாய் மற்றைநாள்
 கட்டமுகன் கூறிக் கரைந்தான் பெருங்காட்டில்.
 “அக்கக்கா!” என்றே ரகன்ற சிரிப்பினலை
 திக்கெட்டும் பாயத் திரும்பினனே! வெள்ளைத்

துரையும் பெருங்காணி தோழவனு மாங்கே
 இரையைத் தொடர்ந்துவந்த வீனைப் புலிகள்போல்
 நின்றனரே! யானே நெடுங்கத்தி பற்றுமுன்னர்
 சண்டாளக் கண்காணி தாவிப் பிடித்தென்னை
 ஆடாமற் செய்திட்டான்! அப்பொழுது வெள்ளையனே,
 “நாடற்ற வேமாளி நாயே! உனக்குமொரு
 காதலனும் பொன்னுங் களிப்புமாஅ வேண்டுவன?
 பாதகியே! உன்னைப் பலகாத தூரம்
 அழைத்தோம்! அருகெடுத்தோம்! ஆற்றியவையெல்லாம்
 உழைத்துப் பிறநூக்கா யூட்டி யவனுடனே
 சேர்ந்தெம்மை யேய்த்துச் சிறப்பிழக்கச் செய்வதற்கா?
 நேர்ந்துகொள் உன்னுடைய நேர்ச்சைகளை! போ!''
 வென்று

பாய்ச்சினனென் மார்பிற் பளபளத்த பேர்ட்டி!
 ‘‘வாய்ச்சொற்க வின்றி வளமின்றி, வாழ்வின்றி
 நாடு நகரின்றி, நற்றங்கம் மாசியின்றிக்
 கூடு முறவின்றிக் கொள்கை, குறியின்றி
 மன்மேலே சாய்ந்தேன்; மலைக்கண்ணி யானழிந்தேன்!



பின்னால் நடந்த பெருங்கதையை யாவியளாய்க்
 கண்டேன்; களித்த காதலென் சிங்கமுகன்
 கொண்ட குறிநின்று கூளத் துரையினையுங்
 கண்காணிப் பேயைனையுங் காணு தொழித்தனனே.
 மன்னைத் தனதாக்கி மன்னவனு மாகினனே!
 ஆவியளா யன்றுமுத லங்காந் தலைந்தலைந்து
 பாவியளாய்க் காவியமாய்ப் பாா மீ திவர்கின்றேன்!
 பாரதியார் பாடிவைத்த பாந்தக் குயிற்பாட்டின்

சாரக் குயில்நானே! சற்றும் பிழையில்லை...
ஆகட்டும் பாவலனே! ஆவிமலைக் கண்ணியவள்
பாகட்டிப் பாரிற் பரப்புதலு முன்செயலாம்!..



ஆவியையுங் காணேன்! அதுவரையு மென்செவியில்
மேவியவுங் கேளேன்! மெலிதாய்த் தலையசைத்துக்
கோலைக் கரம்பிடித்தேன்; கோதை மலைக்கன்னி
ஒலைக்குள் வந்தா ஞயர்ந்து.



கவிதை உலகெங்கும் காணற் கியலா.
உருவத்து நின்றே உயர்பதவி கொள்கிறது.
தானுலகில் வந்து தரணியர்க்குச் சேவைசெயும்
ஆசை எழும்போதே ஆளைத் தெரிந்தெடுக்கும்.
அவ்வாரூப் மோகம் அடைந்த பலபொழுதில்
எவ்வாரே தேடி எனைத்தேர் ந்து புல்லியது.
என்னுட் கருவீழ்ந் தெனில்வளர்ந்து நற்போதில்
மண்ணுட் பிறக்க மனங்கொண்ட வேலோயில்தான்
யானக் கவிதைகளை ஆழ்ந்து பிரசவித்தேன்.
மானிடனுய்ச் சோம்பிய மற்றைப் பொழுதுகளில்
யானேர் கவிபெற் றவிக்கத் துணியவிலை.
தாமாக வந்தவைதாம் தாள்படிந்து முன்போந்த.
வாழும் கவிதைகளா? வாடும் கவிதைகளா?
யாதென்று நங்கள் அறைதல் அவசியமே.
நன்றி மிகக் கூறி நாடும் விடைபெற்றேன்
சந்திக்கக் கொண்டி தயம் -

-அல் அஸாமத்-



**Have a good "Time" with
"SUPREME QUARTZ"
wall clocks**

Sole Agents in Sri Lanka

ESWARAN BROTHERS
267, Sea Street,
COLOMBO 11.

Tele: 22744, 32599, 547608, 35842
Telex: 21275 - 21866, ESWARAN - CE